

வார्षிக கார்ட்டசாடல வார்டல
2017 வருடாந்த ஸெயற்பாட்டு அறிக்ல
Annual Performance Report



லகாஸர லா லக்லாலர் லலலர்லல லலலலலலலல
லாநகர ஡ற்றும் ஡ேல் ஡ா஡ாண அலலலலலலலல அலலலலல
Ministry of Megapolis and Western Development



**மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி
அமைச்சு**

வருடாந்த செயற்பாட்டு அறிக்கை - 2017

17 வது மாடி, சுகுறுபாய, பத்தரமுல்ல.

www.megapolismin.gov.lk

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு

கௌரவ பாட்டாலி சம்பிக்க ரணவக்க (பா.உ.).
அமைச்சர், மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு.

அமைச்சின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர்கள்.

திரு. நிகால் ரூபசிங்க,
செயலாளர், மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு

திருமதி. கே.ஏ.பீ. தயாரத்ன,
மேலதிக செயலாளர் (நிர்வாகம்)

திரு. மாதவ வைத்யரத்ன,
மேலதிக செயலாளர் (மாநகரம்)

திருமதி. அஞ்சலி தேவராஜா,
மேலதிக செயலாளர் (மாநகரம், தொழில்நுட்பம் மேல் மாகாண அபிவிருத்தி)

திரு. டபிள்யு. எம்.கே.பீ.எஸ்.ஆர். பிரனாந்து,
மேலதிக செயலாளர் (தொழில்நுட்பம்)

திரு. ஏ.டபிள்யு.எம். சரத்சந்திர,
மேலதிக செயலாளர் (நகர அபிவிருத்தி)

உள்ளடக்கம்

1. மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு	1-2
2. அமைச்சின் நிறுவனக் கட்டமைப்பு.....	2
3. துறைசார் முன்னேற்றம்	
3.1 நிர்வாகப் பிரிவு.....	3-7
3.2 கணக்குப் பிரிவு.....	8-11
3.3 நகர அபிவிருத்திப் பிரிவு	
3.3.1 நகர அபிவிருத்திப் பிரிவு.....	11-13
3.3.2 திட்டமிடல் மற்றும் கண்காணிப்புப் பிரிவு.....	13-14
3.3.3 காணிப் பிரிவு	14
3.3.4 நகர சுற்றுச் சூழல் முகாமைத்துவப் பிரிவு	15
3.4 மாநகர திட்டமிடல் பிரிவு.....	15-20
3.5 தொழில்நுட்ப பிரிவு	20
3.6 உள்ளக கணக்காய்வுப் பிரிவு.....	21
4 அமைச்சின் கீழுள்ள நியதிச் சட்ட நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள்.....	22-23
5 அமைச்சினால் அமுற்படுத்தப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்கள்	
5.1 வெளிநாட்டு நிதியத்தின் கீழ் அமுற்படுத்தும் கருத்திட்டங்கள்.....	24-25
5.2 உள்ளூர் நிதியத்தின் கீழ் அமுற்படுத்தும் கருத்திட்டங்கள்.....	25-28

1. மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தொலைநோக்கு

மக்களின் பொருளாதார மற்றும் ஆன்மீக நல்வாழ்வு அதே போல இயற்கையுடன் ஐக்கியமான செழிப்பான வாழ்க்கையொன்றினை உறுதிப்படுத்தும் நிலைபேறான நகர வாழ்க்கையொன்று.

பணிக்கூற்று

சிறந்த நகர்ப்புற திட்டமிடல், பொறியியல் திறமைகள், அதி உன்னத நவீன தொழில்நுட்பம் மற்றும் உலகின் உன்னதமான நடைமுறைகளைப் பயன்படுத்தி, நாட்டின் மூலோபாய ரீதியில் முக்கியமான இடங்களில் நன்கு திட்டமிடப்பட்ட பசுமையான, சுத்தமான மற்றும் அழகான நகர்ப்புற குடியிருப்புக்களை உருவாக்குவதனுடாக தேசத்தின் பொருளாதாரச் செழிப்பினை அடைதல் மற்றும் இலங்கைவாழ் பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல்.

நோக்கங்கள்

அமைச்சின் அடிப்படை நோக்கமாவது, மக்களின் வாழ்க்கையின் தரத்தினை உயர் மட்டத்தில் முன்னெடுப்பதுடன், நகர்ப்புற பிரதேசங்களில் வாழும் மக்களை நாட்டின் சமூகப் பொருளாதார அபிவிருத்திச் செயற்பாட்டின் பங்குதாரர்களாகக் கொண்டு உறுதிப்படுத்தப்படும் முறைசார் மாற்றங்கள் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளை நகர்ப்புறச் சமுதாயத்திற்குக் கொண்டு செல்லுவதாகும். இதனுடாக இலங்கையினை, ஆசியாவின் வர்த்தகம், கப்பல் மற்றும் விமான நிலையமாக மாற்றுவதற்கு இயலும்.

இப்பின்னணியினூடாக அடுத்து வரும் ஐந்து வருடங்களினுள் ஒட்டுமொத்த மேல் மாகாணத்தில் முழுமையான அபிவிருத்தியொன்றினை உருவாக்கும் நோக்கில் அதனை மாநகரமாக மாற்றுவதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளது. அமைச்சின் விடயப்பரப்பின் கீழ் வரும் கடமைப் பொறுப்புக்கு அடிப்படையில் உள்வாங்கப்படவேண்டியவை உயிர்-பூகோள-பௌதிக மற்றும் சமூக-பொருளாதார விடயங்களினை அடிப்படையாகக் கொண்ட மேல் மாகாண மாநகர பிராந்தியத்தினுள் நுண்ணிய மட்டத்தில் திட்டமிடற் செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் அவற்றினை அடி மட்டத்திலிருந்து அமுற்படுத்துதல்.

மேல் மாகாண பிராந்திய மாநகர அபிவிருத்திச் செயற்பாட்டினை, இலங்கையில் நீண்டகாலம் சிறந்தவாறு முன்னெடுத்து, நிலைபேறான எதிர்காலத்தினை நகர்ப்புறச் செயற்பாட்டிற்கு வழிகாட்டும் அபிவிருத்திக்கு கேந்திரமாகக் கொள்ளப்பட்டு செயற்படுத்தப்படுகின்றது.. நாட்டின் மூலோபாய ரீதியில் முக்கியமான இடங்களில் வசதியான நகர்ப்புற குடியிருப்புக்களைத் திட்டமிடுவதற்கு மேலாக அதனுடாக நகரமயமாக்கலின் காரணமாக உருவாக்கப்பட்ட கழிவு, சேரிகள், ஆற்றல், போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்டு எழுந்துள்ள குறிப்பிட்ட பிரச்சினைகளுக்குத் தேவையான தீர்வுகளை வழங்குவதற்கும் முயற்சிக்கப்படுகின்றது.

அமைச்சின் கீழுள்ள நியதிச் சபை நிறுவனங்கள், திணைக்களங்கள் மற்றும் கருத்திட்டங்கள்.

- தேசிய பௌதிகத் திட்டமிடல் திணைக்களம்
- நகர அபிவிருத்தி அதிகார சபை
- இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம்
- மேற்கு பிராந்திய போக்குவரத்து அபிவிருத்தி கருத்திட்டம்
- மேற்குப் பிராந்திய திண்மக் கழிவு முகாமைத்துவ கருத்திட்டம்
- மேற்குப் பிராந்திய தொழினுட்ப நகர அபிவிருத்தி கருத்திட்டம்
- மேற்குப் பிராந்திய விமானப் போக்குவரத்து நகர அபிவிருத்தி கருத்திட்டம்
- மேற்குப் பிராந்திய கடல்சார் நகர அபிவிருத்தி கருத்திட்டம்
- மேற்குப் பிராந்திய நிர்வாக நகர அபிவிருத்தி கருத்திட்டம்
- திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதான திட்டமொன்றினைத் தயாரித்தல்.

அமைச்சின் கீழ் அமுற்படுத்தப்படும் வெளிநாட்டு நிதியக் கருத்திட்டங்கள்

- மூலோபாய நகர அபிவிருத்தி கருத்திட்டம் (கண்டி, காலி, யாழ்ப்பாணம், அனுராதபுரம்)
- கொழும்பு நகரினை அண்டிய நகர அபிவிருத்தி கருத்திட்டம்
- பாரிய கொழும்பு நகரப் போக்குவரத்து வலையமைப்பினை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் நகர அபிவிருத்தி சாதனம் (3K).
- கனமற்ற புகையிரதப் போக்குவரத்துத் திட்டக் கருத்திட்டம்.
- தலைநகர் கொழும்புக்கு அருகாமையில் வெள்ளப்பெருக்கு பாதிப்பினைக் குறைக்கும் நகரச் சுற்றாடல் நம்பிக்கை நிதியம்.

2. அமைச்சின் நிறுவனக் கட்டமைப்பு

(தயவு செய்து இணைப்பு ஒன்றினை பார்க்கவும்.)

3. துறைசார் முன்னேற்றம்

3.1 நிர்வாகப் பிரிவு

3.1.1 பொறுப்பு

உரிய பணிகளை வினைத்திறனாகவும், விரைவிலும், தரமாகவும் மற்றும் தொடர்ந்தும் பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைமைக்கும் மற்றும் கொள்கைக்கும் அமைய நிறைவேற்றுவதல்.

3.1.2 பிரிவின் மூலம் நிறைவேற்றப்படும் பிரதான பணிகள்

அமைச்சு உத்தியோகத்தர்களினதும், அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரின் உத்தியோகத்தர் குழாமினதும் சகல நிர்வாகச் செயற்பாடுகள், அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் மற்றும் கருத்திட்டங்களில் கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் நிறைவேற்றப்பட வேண்டிய சகல தாபனச் செயற்பாடுகள்.

3.1.3 அமைச்சின் உத்தியோகத்தர் குழாம் தொடர்பிலான விபரங்கள்.

தொகுதி	அங்கீகரிக்கப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை	2017.12.31 ஆந் திகதியன்றுள்ள ஆளணி	வெற்றிடங்கள்/மேலதிகம் (இருப்பின்)
சிரேஸ்ட மட்டம்	36	31	05 (வெற்றிடங்கள்)
மூன்றாம் மட்டம்	06	02	04 (வெற்றிடங்கள்)
இரண்டாம் மட்டம்	93	69	24 (வெற்றிடங்கள்)
ஆரம்ப மட்டம்	46	37	09 (வெற்றிடங்கள்)
மொத்தம்	181	139	42 (வெற்றிடங்கள்)

- அமைச்சின் உத்தியோகத்தர் குழாமின் மாற்றங்கள்.

தொகுதி	2017.12.31 ஆந் திகதியன்று			
	இடமாற்றம் பெற்றுச் சென்ற	இடமாற்றம் பெற்று வருகைதந்த	ஓய்வு பெற்ற	விலகிய
சிரேஸ்ட மட்டம்	01	-	-	-
மூன்றாம் மட்டம்	-	-	-	-
இரண்டாம் மட்டம்	02	01	01	-
ஆரம்ப மட்டம்	-	-	01	-
மொத்தம்	03	01	02	-

- பயிற்சியளித்தல்

- உள்ளூர் பயிற்சி - பயிற்சிகள், வேலைத்திட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள்.

நிகழ்ச்சித் திட்டங்களின் எண்ணிக்கை	கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை	அமைச்சு ஈடுசெய்துள்ள மொத்தச் செலவு (ரூபா.)
25	122	859,507.00

2017 உள்ளூர் பயிற்சிகள்

#	பெயர் மற்றும் பதவி	கலந்து கொண்ட நிகழ்ச்சித் திட்டம்/பாடநெறி	காலவரையறை
1	திருமதி. நெருஞ்சா ஆர். நிசங்க பிரதான கணக்காளர் (கருத்திட்டம் மற்றும் கொள்முதல்)	அரசு கொள்முதல் நடைமுறை தொடர்பிலான டிப்ளோமாப் பாடநெறி. (வார இறுதி நாட்கள் மாத்திரம்)	2017.08.05 ஆந் திகதியிலிருந்து 10 மாதங்கள் தொடர்ச்சியாக.
2	செல்வி. பிரியங்கா சேனாரத்ன - உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு)	(1) கருத்திட்டம் (2) டிஜிட்டல் அரசு (3) சைபர் ஸ்பேசில் ஒழுக்க விழுமியம் மற்றும் சைபர் பாதுகாப்பு	2017.08.11
3	செல்வி. எஸ்.கே. மனோஜா - உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு)	(1) டிஜிட்டல் அரசு (2) சைபர் ஸ்பேசில் ஒழுக்க விழுமியம் மற்றும் சைபர் பாதுகாப்பு	2017.08.11
4	திரு. எச.சீ.எஸ். த. சொய்சா - உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு)	தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு (1) டிஜிட்டல் அரசு (2) சைபர் ஸ்பேசில் ஒழுக்க விழுமியம் மற்றும் சைபர் பாதுகாப்பு	2017.08.11
5	திருமதி. ஜெ.எம். திசானாயக்க - உதவிச் செயலாளர் (நிர்வாகம்)	கொள்கைப் பத்திரம் எழுதுதல் தொடர்பான வேலையரங்கு.	2017.07.13
6	திருமதி. ஜெ.எம். திசானாயக்க - உதவிச் செயலாளர் (நிர்வாகம்)	(1) டிஜிட்டல் அரசு (2) சைபர் ஸ்பேசில் ஒழுக்க விழுமியம் மற்றும் சைபர் பாதுகாப்பு	2017.07.28
7	செல்வி. என்.ஜி.ரீ. பெரேரா உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு)	அறிக்கை எழுதும் ஆரம்பப் பயிற்சிப் பாடநெறி.	2017.09.11-2017.09.13
8	செல்வி. அய்.கே.டபிள்யு.என். விக்ரமரத்ன, உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு)		
9	செல்வி. டபிள்யு.எம்.சீ.எஸ்.கே. விஜேசுந்தர, உதவிப் பணிப்பாளர் (காணி)	ஆராய்ச்சி முன்மொழிவு எழுதுதல் தொடர்பான வேலையரங்கு.	2017.05.23
10	திரு. பீ.எஸ்.எம்.கே.எஸ். செந்நெவிரத்ன (அபிவிருத்தி உத்தியோகத்தர்)	மோட்டார் வாகனங்கள் மற்றும் பொறித் தொகுதிகளை நிர்வகித்தல்.	2017.03.28 தொடக்கம் 29
11	திரு. பீ.கே.ஏ. பிரமேசுவரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்)	தலைமைத்துவம் மற்றும் குழுவினைக் கட்டியெழுப்புதல்.	2017.04.01 தொடக்கம் 03
12	திரு. கே.ஜி.எஸ். அபேநாயக்க (அபிவிருத்தி உத்தியோகத்தர்)	கடமை நிலையத்தின் உயர் உற்பத்தித்திறன் தொடர்பிலான நேர முகாமைத்துவம்.	2017.05.17 தொடக்கம் 18
13	திருமதி. கே.ஆர்.பி. எறந்தி (அ.உ.)	நபர்களுக்கிடையேயான தொடர்புகள் மற்றும் பொதுத் தொடர்புகள்.	2017.05.22
14	திருமதி. ஜெ.ஏ.அய். லக்மாலி (அ.உ.)	ஆவணங்களை முகாமை செய்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பிலான பாடநெறி	2017.05.29 தொடக்கம் 06.02
15	திருமதி. கே.ஏ. அனுராதா மகேசி (அ.உ.)		
16	திருமதி. ஜெ.ஏ. இறோசா லக்மாலி (அ.உ.)	அரசு கொள்முதல் முகாமைத்துவம்	2017.07.24 தொடக்கம் 26
17	திருமதி. ஆர்.பி.பி. பத்திரண (அபிவிருத்தி உத்தியோகத்தர்)	கடிதக் கோவைகளைப் பேணுதல், அலுவலக நிர்வாகம் மற்றும் தாபன விதிக் கோவையின் ஏற்பாடுகள்.	2017.08.28 தொடக்கம் 30
18	திருமதி. பி.ஈ. ரணவீர (அபிவிருத்தி உத்தியோகத்தர்)	கடிதக் கோவைகளைப் பேணுதல், அலுவலக நிர்வாகம் மற்றும் தாபன விதிக் கோவையின் ஏற்பாடுகள்.	2017.08.28 தொடக்கம் 30
19	திருமதி. டபிள்யு.எம். கத்தரசிங்க (அபிவிருத்தி உத்தியோகத்தர்)	அரசு கொள்முதல் நடைமுறை தொடர்பிலான பயிற்சி வேலைத்திட்டம்.	2017.10.11 தொடக்கம் 13
20	திருமதி. எம்.எச்.பி.ஜே. வீரதிலக (அபிவிருத்தி உத்தியோகத்தர்)		
21	திருமதி. எச். கர்சனி பிரியங்கா (அபிவிருத்தி உத்தியோகத்தர்)	கடிதக் கோவைகளைப் பேணுதல், அலுவலக நிர்வாகம் மற்றும் தாபன விதிக் கோவையின் ஏற்பாடுகள்.	2017.10.23 தொடக்கம் 25

#	பெயர் மற்றும் பதவி	கலந்து கொண்ட நிகழ்ச்சித் திட்டம்/பாடநெறி	காலவரையறை
22	திருமதி. டி.யு.என்.எஸ். குமாரி (அபிவிருத்தி உத்தியோகத்தர்)	அரசு ஊதிய திட்டத்தினை கணினிமயப்படுத்துதல்.	2017.10.25 தொடக்கம் 27
23	திருமதி. டி.எஸ். ரணதுங்க (அபிவிருத்தி உத்தியோகத்தர்)	அரசின் கொள்முதல் நடைமுறை தொடர்பிலான டிப்ளோமாப் பாடநெறி.	ஒரு வருடப் பாடநெறி.
24	செல்வி. எஸ்.என். அமரசிங்க (அரசு முகாமைத்துவ உதவியாளர்)	தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகள் தொடர்பானது.	2017.04.20 தொடக்கம் 21
25	திரு. எச்.ஏ.எம்.எம். கத்துறுசிங்க (அரசு முகாமைத்துவ உதவியாளர்)		
26	திரு. எச்.ஏ.எம்.எம். கத்துறுசிங்க (அரசு முகாமைத்துவ உதவியாளர்)	கணக்கீட்டுக் கடமைப் பொறுப்பு மற்றும் நடைமுறைப் பாவனை	2017.04.27 தொடக்கம்28
27	திருமதி. ஜீ.கே.பி. மல்காந்தி (அரசு முகாமைத்துவ உதவியாளர்)		
28	செல்வி. டபிள்யு.எம்.எஸ்.எம். வீரசிங்க (அரசு முகாமைத்துவ உதவியாளர்)	நபர்களுக்கிடையேயான தொடர்புகள் மற்றும் பொதுசனத் தொடர்புகள்.	2017.05.22
29	அமைச்சின் உத்தியோகத்தர் குழாமின் 25 உத்தியோகத்தர்கள்.	தமிழ் மொழி	2017.06.15 ஆந் திகதியிலிருந்து நவம்பர் வரை.
30	திருமதி. ஜீ.கே.பி. மல்காந்தி (அரசு முகாமைத்துவ உதவியாளர்)	தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகள் தொடர்பானது.	2017.07.27 தொடக்கம் 28
31	செல்வி. ஆர்.கே.இ.கே. ரணமுக்க (அரசு முகாமைத்துவ உதவியாளர்)		
32	செல்வி. இ.ஜே.எம்.எச். குணவர்தன (அரசு முகாமைத்துவ உதவியாளர்)	கடிதக் கோவைகளைப் பேணுதல், அலுவலக நிர்வாகம் மற்றும் தாபன விதிக் கோவையின் ஏற்பாடுகள்.	2017.08.28 தொடக்கம் 30
33	செல்வி. எம்.ஜே.ஏ.இ.எச்.சீ. ஜயசந்திர (அரசு முகாமைத்துவ உதவியாளர்)		
34	திருமதி. எம்.என்.எவ். நிஸ்னியா (அரசு முகாமைத்துவ உதவியாளர்)		
35	செல்வி. டபிள்யு.ஏ.ஆர்.இ.எம். விக்கிரமசிங்க (அரசு முகாமைத்துவ உதவியாளர்)		
36	செல்வி. ஈ.எம்.ஓ. சந்தமாலி (அரசு முகாமைத்துவ உதவியாளர்)		
37	அமைச்சின் உத்தியோகத்தர் குழாம் 50 உத்தியோகத்தர்கள்.	அரசு கொள்முதல் நடைமுறை	2017.09.09
38	திருமதி. ஜீ.கே.பி. மல்காந்தி (அரசு முகாமைத்துவ உதவியாளர்)	அலுவலகக் கடிதங்களை எழுதுதல் தொடர்பிலான அடிப்படைப் பாடநெறி.	2017.09.25 -26
39	செல்வி. யு.அய். ரத்னசிங்க (அரசு முகாமைத்துவ உதவியாளர்)	கடிதக் கோவைகளைப் பேணுதல், நிர்வாகம் மற்றும் தாபன விதிக் கோவையின் ஏற்பாடுகள்.	2017.10.23 தொடக்கம் 25
40	செல்வி. இ.இ. மஞ்சநாயக்க (அரசு முகாமைத்துவ உதவியாளர்).		
41	செல்வி. எச்.பி.பி.எச்.திசானாயக்க (அரசு முகாமைத்துவ உதவியாளர்)	கடிதக் கோவைகளைப் பேணுதல், நிர்வாகம் மற்றும் தாபன விதிக் கோவையின் ஏற்பாடுகள்.	2017.10.23 தொடக்கம் 25
42	அமைச்சின் சாரதிகள் குழாம்	மோட்டார் வாகனங்களைப் பராமரித்தல் மற்றும் வீதி சட்டதிட்டங்கள் தொடர்பில் விழிப்புணர்வுட்டுதல்.	2017.07.29
43	திரு. கே.பி. பத்தும் சந்தறுவன் அலுவலகப் பணியாளர்	தரமான பணிச் சூழல் தொடர்பிலான தொழில் மேம்பாடு	2017.05.26
44	திருமதி. டி.எம். தயா மெனிக்கே அலுவலகப் பணியாளர்.		

➤ வெளிநாட்டுப் பயிற்சி

நிகழ்ச்சித் திட்டங்களின் எண்ணிக்கை	கலந்து கொண்ட நிறைவேற்று உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை	கலந்து கொண்ட ஏனைய உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை	அமைச்சு ஈடு செய்துள்ள மொத்தச் செலவு ரூபா.
30	16	05	9,050,199.65

2017 வெளிநாட்டுப் பயிற்சி வேலைத்திட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் தூதுவர் சேவை

#	பெயர் மற்றும் பதவி	பாடநெறி/வேலைத்திட்டம்	நாடு	காலவரையறை
1	திருமதி. கே.டபிள்யூ.பி. தயாரத்ன, மேலதிக செயலாளர் (நிர்வாகம்)	2017 கைத்தொழில் துறை கட்டமைப்புச் சீரமைப்பு தொடர்பிலான வேலையரங்கும் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான நகரமயமாக்கலினைத் திட்டமிடலும்.	சீனா	2017 .03.31 தொடக்கம் 04.20 வரை
		2017 பெல்ட் மற்றும் வீதி நாடுகளுக்கான திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அமைச்சரவை மட்டத்திலான வேலையரங்கு.	சீனா	2017.07.11 தொடக்கம் 07.20 வரை
2	பொறியியலாளர் திரு. பி. சுரேஸ், மேலதிக செயலாளர் (நகர அபிவிருத்தி)	திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பிலான தொழில்நுட்ப ஆழமான இயக்கி.	ஜப்பான்	2017 .03.21 தொடக்கம் 24 வரை
		ரெமாசெக் பெளண்டேசன் இன்டநஷனல் மற்றும் 10 ஆசியா நகர அரச தலைவர்களின் மன்றம் 2017 இல் கலந்துகொள்ளுவதற்கான. அழைப்பு.	சிங்கப்பூர்	2017 .07. 17 தொடக்கம் 22 வரை
3	திரு. மாதவ வைத்யரத்ன, மேலதிக செயலாளர் (மா நகரம்)	உகல நகரங்கள் உச்சி மாநாடு (மேயர்கள் மன்றம் 2017)	சீனா	2017 .05. 17- 2017.05.19
		அமைச்சரவை மட்ட பிரதிநிதி	சுவீடன் மற்றும் டென்மார்க்	2017 06.06 தொடக்கம் 10 வரை
		2017 பெல்ட் மற்றும் வீதி நாடுகளுக்கான திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அமைச்சரவை மட்டத்திலான வேலையரங்கு.	சீனா	2017 .07.11 தொடக்கம் 20 வரை
		விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பூங்காக்கள் தொடர்பிலான ஆசிய - பசுபிக் மன்றம்.	சீனா	2017 11.28 தொடக்கம் 29 வரை
4	திருமதி. எஸ்.கே.ஏ. தேவராஜா, மேலதிக செயலாளர், (பாரிய நகரம், தொழில்நுட்பம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி)	சிமார்ட் தேசம் தொடர்பிலான பாடநெறி : அமுற்படுத்துவதற்கான மூலோபாயம்.	சிங்கப்பூர்	2017.06.12 தொடக்கம் 16 வரை
		நிலைபேறான நகர அபிவிருத்திக்கான நகர முகாமைத்துவம்.	ஜப்பான்	2017 .10.15- 2017.10.28
5	திரு. எச்.பி. லலித் குமார (பிரதான கணக்காளர்)	இரண்டாம் நாடு கற்கை ஆய்வு விஜயம் பொது முகாமைத்துவம் தொடர்பிலான முதுமாணி (MPM) நிகழ்ச்சித் திட்டம் (சிலீடா நிகழ்ச்சித் திட்டத்தினூடாக)	சீனா	2017 02.28 தொடக்கம் 03.10 வரை
		2017 ஆம் ஆண்டுக்கான நிதி முகாமைத்துவம் மற்றும் இலங்கைக்கான பூச்சிய அடிப்படையிலான பாதிட்டுத் திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு.	சீனா	2017 .05. 23 தொடக்கம் 06.12 வரை

#.	பெயர் மற்றும் பதவி	பாடநெறி/வேலைத்திட்டம்	நாடு	காலவரையறை
6	திருமதி. என்.ஆர். நிசங்க (பிரதான கணக்காளர், கருத்திட்டம் மற்றும் கொள்முதல்)	2017 ஆம் ஆண்டுக்கான நிதி முகாமைத்துவம் மற்றும் இலங்கைக்கான பூச்சிய அடிப்படையிலான பாதிட்டுத் திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு.	சீனா	2017 .05.23 தொடக்கம் 06.12 வரை
7	திரு. டி.எம்.கே.எஸ். திசானாயக்க, பணிப்பாளர் (நகர அபிவிருத்தி)	நியூனியன் தீவில் கற்கை ஆய்வுச் சுற்றுலா.	நியூனியன் தீவு	2017. 04.01-2017.04.07
		வருடாந்த ஆலோசனைக் கூட்டம்	பிரான்ஸ்	2017 .07. 10-2017.07.11
8	திருமதி. அனோஜா கேரத், பணிப்பாளர் (சூழல்)	தென் மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் GHG இருப்பெடுப்புக்கள்.	தாய்லாந்து	2017 .09.11-2017.09.14
9	திருமதி. எஸ்.ஆர்.பி.ஆர்.ஜி.சீ. கன்னொறுவ, பணிப்பாளர் (மாநகர திட்டமிடல்)	முதலீட்டாளர் கருத்துக் களம் மற்றும் அறிவினைப் பகிந்து கொள்ளும் வேலைத்திட்டம்.	கொரியா	2017 .06. 26 தொடக்கம் 30 வரை
		விரிவான நகரத் திட்டமிடல்	ஜப்பான்	2017 .09. 05-2017.10. 28
10	திரு. எம்.எஸ். ரத்னசிங்க, உதவிப் பணிப்பாளர் (நகர அபிவிருத்தி)	ஆசியப் பிராந்தியத்தில் லொஜிஸ்டிக் திட்டத்தின் வளர்ச்சி.	ஜப்பான்	2017 07. 12 தொடக்கம் 08.11 வரை
11	திருமதி. டி.என். அத்துகோரள, உதவிப் பணிப்பாளர் (காணி மற்றும் திட்டமிடல்)	பிராந்தியத்தின் இது போன்ற கடல்சார் மீட்டித் திட்டத்தின் சுற்றுச் சூழல் பிரச்சினை மற்றும் அனுபவ முகாமைத்துவம் - கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்ட அலுவலகப் பணி.	டுபாய், மலேசியா, சிங்கப்பூர்.	2017 .11.03 தொடக்கம் 09 வரை
12	திருமதி. எல்.பி.பி. கொஸ்தா, உதவிப் பணிப்பாளர் (நகரப்புற காணி முகாமைத்துவம்)			
13	செல்வி. அய்.கே.டபிள்யு.என். விக்ரமசிங்க, உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு)	2017 கைத்தொழில் துறை கட்டமைப்புச் சீரமைப்பு தொடர்பிலான வேலையரங்கும் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான நகரமயமாக்கலினைத் திட்டமிடலும்.	சீனா	2017 03.31 தொடக்கம் 04.20 வரை
14	செல்வி. என்.ஜி.ரி. பெரேரா, உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு)			
15	திரு. எச்.சீ.எஸ். த. சொய்சா, உதவிப் பணிப்பாளர் (மா நகரத் திட்டமிடல்)			
16	செல்வி. எஸ்.கே. மனோஜா, உதவிப் பணிப்பாளர் (மா நகரத் திட்டமிடல்)	விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நகர அபிவிருத்தி தொடர்பில் அறிவு மற்றும் தகவலினைப் பரிமாறும் நிகழ்ச்சித் திட்டம்.	கொரியா	2017 .07.16 தொடக்கம் 22 வரை
17	திரு. பி.எஸ்.எம்.ஏ.கே.எஸ். செநெவிரத்தன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்)	2017 ஆசிய நாடுகளுக்கான கைத்தொழில் பூங்காவின் திட்டமிடல், கட்டுமானம் மற்றும் முகாமைத்துவம் தொடர்பிலான கருத்தரங்கு.	சீனா	2017 .05. 10 தொடக்கம் 06.06 வரை
18	திருமதி. ஆர்.கே.சீ.பி. குணவர்தன (அபிவிருத்தி உத்தியோகத்தர்)			
19	திரு. நலிந்த கொஸ்தா (அபிவிருத்தி உத்தியோகத்தர்)	ஜப்பானிலுள்ள JICA சமகால நிகழ்ச்சித் திட்டம் "கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தின் கீழான மூலோபாய பாரிய திட்டத்திற்கான கருத்திட்டம் (கட்டம் II)"	ஜப்பான்	2017 10.23 தொடக்கம் 11.01 வரை
20	திரு. டபிள்யு.ஏ.என். நிலங்க (அபிவிருத்தி உத்தியோகத்தர்)	விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நகர அபிவிருத்தி தொடர்பில் அறிவு மற்றும் தகவலினைப் பரிமாறும் நிகழ்ச்சித் திட்டம்.	கொரியா	2017 .07. 16 தொடக்கம் 22 வரை
21	திருமதி. டி.எஸ். ரணதுங்க (அபிவிருத்தி உத்தியோகத்தர்)	இரண்டாம் நாட்டின் கற்கை ஆய்வு விஜயம் - நிதி முகாமைத்துவ தேசிய நிறுவனம் (சிலீடா ஊடாக).	இந்தியா	2017 .05.15 தொடக்கம் 24 வரை

3.2 கணக்குப் பிரிவு

3.2.1 பொறுப்பு

அமைச்சின் பாதீட்டு மதிப்பீட்டின் பிரகாரம் நிதிச் செயற்பாடுகளைப் பூர்த்தி செய்தல்.

3.2.2 பிரிவினூடாக நிறைவேற்றப்படும் பிரதான செயற்பாடுகள்.

1. அமைச்சினதும் மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களினதும் வெளிநாட்டுக் கருத்திட்டங்கள் தொடர்பில் வருடாந்த மதிப்பீடுகளைத் தயாரித்து தேசியப் பாதீட்டுத் திணைக்களத்திற்கு முன்வைத்தல் மற்றும் வருடாந்தப் பாதீட்டினூடாக ஒதுக்கப்படும் ஒதுக்கீட்டு வரையறைகளினூடாக செலவுக் கட்டுப்பாட்டினை முன்னெடுத்து அமைச்சின் கடமைப் பொறுப்பினை முன்னெடுத்துச் செல்லுவதற்கு உதவி நல்குதல்.

2. பொதுத் திறைசேரிக்கு முன்வைக்கப்பட வேண்டிய காலத்திற்குத் தேவையான அறிக்கைகளை உரிய காலவரையறையினுள் முன்வைத்தல்.

அறிக்கை

காலவரையறை

வருடாந்த கட்டுநிதிப் படிவம்	- வருடத்தில் கடமையாற்றும் முதலாவது தினத்தில்
வருடாந்த கட்டுநிதியினைத் திட்டமிடுதல்	- வருட ஆரம்பத்தில்
வருடாந்த கட்டுநிதி கோரிக்கைப் படிவம்	- ஒவ்வொரு மாதமும் கடமையாற்றும் முதலாவது தினம்
வருடாந்தக் கொள்முதல் திட்டம்	- உரிய வருட ஆரம்பத்தில்.

3. திறைசேரியுடன் ஒருங்கிணைப்பினை முன்னெடுத்து வெளிநாட்டுக் கருத்திட்டங்கள் தொடர்பிலும் மற்றும் ஏனைய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் தொடர்பிலும் கட்டுநிதியினைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் அந்நிதியினைக் கருத்திட்டங்களுக்கிடையே பகிர்ந்தளித்தல்.

4. வெளிநாட்டுக் கருத்திட்டங்களின் நிதிக் கொடுப்பனவுகளுக்கான கோரிக்கைப் படிவத்தினை (withdrawal application) திறைசேரியினூடாக மத்திய வங்கிக்கு முன்வைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல்.

5. நிதிச் செயற்பாடுகளை முறைசார் வகையில் முன்னெடுத்துச் செல்லுதல், நிதிப் பிரமாணங்கள், திறைசேரி சுற்றுநிரூபங்கள் மற்றும் கட்டளைகளுக்கமைய உரிய கொடுப்பனவுகள் மற்றும் கிடைப்பனவுகளை கணக்கிடுதல் மற்றும் திறைசேரிக்கு அறிக்கையிடுதல்.

6. அமைச்சினதும் மற்றும் உரிய நிறுவனங்களினதும் வெளிநாட்டுக் கருத்திட்டங்களின் பொருட் கணக்கெடுப்பு ஆய்வுச் செயற்பாடுகளை ஒருங்கிணைப்புச் செய்தல் மற்றும் உரிய அறிக்கைகளை கணக்காய்வாளர் அதிபதிக்கும் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கும் வழங்குதல்.

7. சுற்றுநிரூபங்களுக்கமைய உரிய கணக்கு அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் உரிய நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தினத்தில் வழங்குதல்.

8. கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு உரிய அறிக்கைகளை வழங்குதல், அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களினால் அனுப்பப்பட வேண்டிய அறிக்கைகளின் முன்னேற்றத்தினை உறுதிப்படுத்திக் கொள்ளுதல்.

9. அமைச்சின் கொள்முதல் செயற்பாடுகள்.

3.2.3 2017.12.31 ஆந் திகதிய முன்னேற்றம்

செலவுத் தலைப்பு : 162

அமைச்சின் மீண்டுவரும் செலவினம்

தொகுதி - ஆளுக்கூரிய வேதனாதிகள் மற்றும் ஏனைய மீண்டுவரும் செலவினம்

(ரூ.மில்லியன்)

விபரம்	ஒதுக்கீடுகள்	மொத்தச் செலவு	சதவீதம் %
அமைச்சர் அலுவலகம்			
ஆளுக்கூரிய வேதனாதிகள்	20.30	17.80	88%
ஏனைய மீண்டுவரும் செலவினம்	23.42	21.55	92%
மொத்தம்	43.72	39.35	90%
தாபனம் மற்றும் நிர்வாகச் சேவைகள்			
ஆளுக்கூரிய வேதனாதிகள்	81.50	77.09	95%
ஏனைய மீண்டுவரும் செலவினம்	220.35	203.83	93%
மொத்தம்	301.85	280.92	93%
முழு மொத்தம்	345.57	320.27	93%

மூலதனச் செலவினம்

(ரூ.மில்லியன்)

விபரம்	ஒதுக்கீடுகள்	மொத்தச் செலவு	சதவீதம் %
அமைச்சர் அலுவலகம்			
புனர்வாழ்வு	3.01	1.24	41%
கையகப்படுத்தல்	2.93	1.94	66%
மொத்தம்	5.94	3.18	54%
தாபனம் மற்றும் நிர்வாகச் சேவைகள்			
புனர்வாழ்வு	2.85	1.82	64%
கையகப்படுத்தல்	7.05	6.64	94%
திறன் விருத்தி	1.21	1.17	97%
மொத்தம்	11.11	9.63	87%
முழு மொத்தம்	17.05	12.81	75%

நகர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பிலான மூலதனச் செலவினம்.

(ரூ.மில்லியன்)

விபரம்	ஒதுக்கீடுகள்	செலவு	கையளிக்கப்பட்ட பற்றுச் சீட்டுக்கள் (செலுத்தப்படாத)	மொத்தச் செலவு	சதவீதம் %
முழு மொத்தம்	37,272.09	27,240.95	4,449.04	31,689.99	85%
நகர அபிவிருத்தி அதிகார சபை	1,442.50	690.70	519.97	1,210.67	84%
இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம்	1,107.50	-	873.15	873.15	79%
ஹம்பாந்தோட்டை சர்வதேச மகாநாட்டு நிலையம்	299.43	265.63	33.80	299.43	100%
தலைநகர் கொழும்புக்கு அருகாமையில் நகர அபிவிருத்திக் கருத்திட்டம் - உலக வங்கி.	3,000.00	2,347.06	-	2,347.06	78%
தலைநகர் கொழும்புக்கு அருகாமையில் நகர அபிவிருத்திக் கருத்திட்டம் - உள்ளூர்.	1,177.00	1,176.99	-	1,176.99	100%
பாரிய கொழும்பு நகரப் போக்குவரத்து அபிவிருத்திக் கருத்திட்டம்.	425.00	425.00	-	425.00	100%
மூலோபாய நகர அபிவிருத்திக் கருத்திட்டம் (கண்டி மற்றும் காலி) - உலக வங்கி.	2,614.00	1,851.16	-	1,851.16	71%

விபரம்	ஒதுக்கீடுகள்	செலவு	கையளிக்கப்பட்ட பற்றுச் சீட்டுக்கள் (செலுத்தப்படாத)	மொத்தச் செலவு	சதவீதம் %
மூலோபாய நகர அபிவிருத்திக் கருத்திட்டம் (கண்டி மற்றும் காலி) - உள்ளூர்.	499.00	499.00	-	499.00	100%
பாரிய கொழும்பு பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கினைத் தடுக்கும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் கருத்திட்டம்	392.70	362.35	-	362.35	92%
பாரிய கொழும்பு வெள்ளப்பெருக்கினைக் கட்டுப்படுத்துவதற்கான நகரச் சுற்றுச்சூழல் நம்பிக்கை நிதியம்.	72.16	72.15	-	72.15	100%
பாரிய கொழும்பு திண்மக் கழிவு முகாமைத்துவக் கருத்திட்டம்.	1,545.00	108.36	1,800.00	1,908.36	124%
மேல் மாகாண பாரிய நகர் அபிவிருத்தித் திட்டம்	85.00	52.34	-	52.34	62%
மனிங் சந்தை கட்டிடத் தொகுதி - பாலியகொட.	1,358.60	841.50	500.00	1,341.50	99%
நகர உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நகர திண்மக் கழிவு முகாமைத்துவம்.	1,000.00	260.53	-	260.53	26%
முன்மொழியப்பட்ட மா நகரக் கருத்திட்ட அலுவலகங்களை அமைத்தல்.	219.00	210.12	-	210.12	96%
மூலோபாய நகர அபிவிருத்தி கருத்திட்டம் (யாழ்ப்பாணம்) - உள்ளூர்.	6.00	3.52	-	3.52	59%
மூலோபாய நகர அபிவிருத்தி கருத்திட்டம் (அனுராதபுரம்) - உள்ளூர்.	59.00	54.25	-	54.25	92%
துறைமுக நகர கருத்திட்டம்	2,709.32	2,709.29	-	2,709.29	100%
திருகோணமலை மாவட்ட பாரிய திட்டத்தினைத் தயாரித்தல்.	91.00	69.54	-	69.54	76%
ஒன்பது மாகாணங்களில் நகர அபிவிருத்தி.	800.00	510.55	-	510.55	64%
கனமற்ற புகையிரத சுரங்க கருத்திட்டம்	31.00	30.30	-	30.30	98%
பெரே ஏரி புனர்வாழ்வு மற்றும் மீள் அபிவிருத்திக் கருத்திட்டம்	150.00	150.00	-	150.00	100%
மாத்தறை ஆற்றங்கரை அபிவிருத்தி	150.00	95.20	-	95.20	63%
நகர மறுமலர்ச்சித் திட்டம்	8,500.00	8,500.00	-	8,500.00	100%
தடல்ல மாவட்ட விளையாட்டு வளாகத்திற்கு காணியினைச் சுவீகரித்தல்.	200.00	198.50	-	198.50	99%
பொதுப் போக்குவரத்து தொடர்பில் பேரூந்துச் சேவையினை மேம்படுத்துதல்	200.00	104.02	-	104.02	52%
போகம்பர சிறைச்சாலை வரையறையினை மீளவும் மேம்படுத்துதல்.	25.00	17.94	-	17.94	72%
பாதீட்டு முன்மொழிவு (ரூ.7500 மில்லியன்)					
01 முன்னெடுக்கப்பட்டு வரும் கருத்திட்டங்கள் - மகிழ்ச்சியான நகரம் (சுகித்த புரவர)	2,995.90	2,944.55	-	2,944.55	98%
02. இரண்டாவது கட்ட கருத்திட்டங்கள் - சுகித்த புரவர.	1,500.00	1,219.53	-	1,219.53	81%
03. இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் வெள்ளப்பெருக்கினைக் கட்டுப்படுத்துவதற்கான கருத்திட்டங்கள்.	2,500.00	989.55	603.00	1,592.55	64%
04. வெள்ளப்பெருக்கு கட்டுப்பாட்டு நிலையம்	400.00	238.94	-	238.94	60%
05. சிறு நகரங்கள் மற்றும் சிகிலெல் தகன கருத்திட்டம் - சுகித்த புரவர.	250.00	175.63	119.12	294.75	118%

குறைந்த நிதி செயல்திறன் திட்டத்தின் விவரங்கள்

விபரம்	ஒதுக்கீடுகள்	செலவு	குறைந்த நிதி செயல்திறன் திட்டத்தின் விவரங்கள்
மூலோபாய நகர அபிவிருத்திக் கருத்திட்டம் (யாழ்ப்பாணம்) - உலக வங்கி.	335.00	40.14	காணியினைச் சுவீகரிக்கும் செயற்பாடுகளில் இடம்பெற்ற தாமதத்தின் காரணமாக திட்டமிடப்பட்டவாறு கருத்திட்டங்களை அமுற்படுத்துவதற்கு முடியாமை.
மூலோபாய நகர அபிவிருத்திக் கருத்திட்டம் (அனுராதபுரம்) - உலக வங்கி.	275.00	-	சுகாதார வசதிகளை மேம்படுத்தும் செயற்பாடுகளுக்கான சமூக, சுற்றுச்சூழல் பாதுகாப்புக் காரணிகள் மற்றும் உரிய பரிந்துரைகளின் கீழ் விரிவான கருத்திட்ட திட்டத்தினைத் தயாரிக்கும் ஆலோசனைசார் ஒப்பந்தம் வழங்குதல் தாமதமாகியமை.
நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளாட்டு இறை வரித் திணைக்களத்தினூடாக அய்கொனிக் கட்டிடமொன்றினை நிர்மாணித்தல்.	500.00	-	திறைசேரி பிரதிச் செயலாளரின் 2017.07.09 ஆந் திகதிய கடிதத்தினூடாக இவ் ஒதுக்கீடுகளை பாவிக்க வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
உறுபொக்க நகர அபிவிருத்திக் கருத்திட்டம்.	64.80	-	மேலதிக ஒதுக்கீடு என்ற வகையில் வருடத்தின் பிற்பகுதியில் இந்நிதி கிடைத்த பின்னர் கொள்முதல் செயற்பாடுகளை நிறைவு செய்தல் மற்றும் அதன் பின்னர் ரென்டரினை வழங்குவதற்கு நேரிட்டதால் ஒதுக்கீடுகள் பாவிக்கப்படாமை.
ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி மற்றும் சிறிபோபுர சந்தை மேம்பாடு.	43.18	-	2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மேலதிக ஒதுக்கீடாக இந்நிதி கிடைத்தமையினால் பற்றுச்சீட்டுக்களை விடுவிப்பற்கு போதிய கால அவகாசம் இல்லாமை.
பாதீட்டு முன்மொழிவு (ரூ.7500 மில்லியன்) ஏரிப் பாலம்	250.00	26.61	தற்போதுள்ள பாலத்தினை விரிவுபடுத்துதல், பாலத்தின் வலது புறத்திலுள்ள கால்வாய் வீதி தொடர்பில் இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் செய்யப்பட்ட முன்மொழிவுகளின் பிரகாரம், திட்டத்தினை மீளவும் மாற்றஞ் செய்வதற்கு அவசியமாகவிருந்தது. அதன் மாற்றத்துடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இறுதித் திட்டத்தினை 2017.12.11 ஆந் திகதி முன்வைத்தல் போன்ற காரணங்களினை அடிப்படையாகக் கொண்டு கட்டுமாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு தாமதமானது.

3.3 நகர அபிவிருத்திப் பிரிவு

நகர அபிவிருத்தி, திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு, காணி மற்றும் நகரச் சுற்றாடல் முகாமைத்துவம் போன்ற பிரிவுகள் இப்பிரிவின் கீழ் உள்ளன.

3.3.1 நகர் அபிவிருத்திப் பிரிவு

i. பிரிவின் பொறுப்பு

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஏனைய கருத்திட்டங்களினூடாக இடம்பெற்று வரும் சகல பொது அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் தேவையான சட்ட அங்கீகாரத்தினை வழங்குதல் மற்றும் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

ii. **நகர அபிவிருத்திப் பிரிவினாடாக இடம்பெற்றுவரும் பிரதான செயற்பாடுகள்.**

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை, ஏனைய கருத்திட்டங்களின் ஒருங்கிணைப்பு, கண்காணிப்புச் செயற்பாடுகள், அமைச்சரவை விஞ்ஞாபனங்கள், கண்காணிப்பு, உரிய அங்கீகாரத்தினை வழங்குதல், நகர அபிவிருத்தி அதிகாரப் பிரதேசங்களைப் பிரகடனஞ் செய்தல், நகர அபிவிருத்தித் திட்டங்களைப் பிரகடனஞ் செய்தல், தொடர்பான செயற்பாடுகளை கண்காணித்தல், அங்கீகாரத்தினை வழங்குதல், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கான பொது முறைப்பாடுகள், சட்டவிரோத நிர்மாணம் மற்றும் அரச நிறுவனங்களினூடாக முன்வைக்கப்படும் கடிதங்கள் தொடர்பில் உரிய செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

அதே போல அமைச்சுக்கு கிடைக்கப் பெறும் திறைசேரி ஒதுக்கீடுகளினூடாக சுகித்த புரவர வேலைத்திட்டத்தினை அமுற்படுத்துதல், செயற்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்வதை முன்னெடுத்தல்.

iii. **2017.12.31 ஆந் திகதிய முன்னேற்றம்**

மேலே ii இல் குறிப்பிடப்பட்ட பிரதான செயற்பாடுகள் பின்வரும் விடயங்களின் கீழ் இடம்பெறுகின்றது.

- வீதி அபிவிருத்தி அதிகார சபையினூடாக காணியினை அபகரித்தல் தொடர்பிலான சட்டங்கள், சட்ட திட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்குரிய செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.
- நகர அபிவிருத்தி அதிகார சபையினூடாக காணியினை அபகரிப்பதற்கு உரிய அதிகார சபையினூடாக முன்வைக்கப்படும் அமைச்சரவை முன்மொழிவு வரைவுகளை பரீட்சித்தல் மற்றும் கண்காணித்தல்.
- காணியினை அபகரிப்பதற்கு உரிய அமைச்சரவை விஞ்ஞாபனங்களை, கௌரவ அமைச்சர் அவர்களின் அங்கீகாரத்திற்கென முன்வைத்தல் மற்றும் அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பில் உரிய செயற்பாடுகளை நிறைவேற்றுதல்.
- வர்த்தகக் கருத்திட்டங்கள், கைத்தொழில் கருத்திட்டங்கள், முதலீட்டுச் சபைக் கருத்திட்டங்கள், நகர அபிவிருத்தி திட்டமிடல் கருத்திட்டங்கள், அரச நிறுவனங்கள், நியதிச்சபைகள், மத, தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவைகள் நிறுவனங்கள் தொடர்பிலான காணிகளை குத்தகை வழங்குவதற்கு உரிய கடித ஆவணங்களைப் பரீட்சித்தல் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குரிய வீடமைப்புப் பிரேரணைத் திட்டங்கள் மற்றும் சந்தைக் கட்டிடத் தொகுதியினை அபகரித்தல் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்.
- மேற்குறிப்பிட்ட காணிகளை அபகரிப்பதற்கான 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் 18.1 வது பிரிவின் கீழ் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுத்தல்.
- சுகித்த புரவர கருத்திட்டத்தின் கீழ் விலைமனுக் கோரும் ஆவணங்களைப் பரீட்சித்து விலைமனுக் கோருதல், விலைமனுக்களைத் திறத்தல், மதிப்பீடுதல், வழங்குதல், முன்னேற்ற மீளாய்வினை முன்னெடுத்தல், ஆலோசனை நிறுவனங்களினூடாக வழங்கப்படும் பற்றுச்சீட்டுக்களை பரிசோதித்து நிதிக் கொடுப்பனவுச் சான்றிதழினைத் தயாரித்து கொடுப்பனவுக்கென கணக்குப் பிரிவுக்கு முன்வைத்தல்.
- மஹமக மித்துரோ (Mahamaga Mithuro) கருத்திட்டம் தொடர்பிலான கடமைகளை முன்னெடுத்தல்.
- காணிகளை அபகரிப்பதற்கென ஜனாதிபதி அலுவலகம், அமைச்சுக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களினூடாக முன்வைக்கப்பட்ட கடிதங்கள் தொடர்பில் கண்காணித்தல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல்.
- காணி கட்டளைச் சட்டத்தின் (மீள ஒப்படைப்பு) கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான சொத்துக்களில் அத்துமீறி குடியிருப்போர்களை அகற்றுதல் மற்றும் உரிய சொத்தினை மீள ஒப்படைப்பதற்காக 1979 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க அரச காணியினை மீளஒப்படைக்கும் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்படும் 14(2) பீ பிரிவின் கீழான சான்றிதழினைப் பரிசோதித்தல், தயாரித்தல் மற்றும் அரச காணி உடைமையினை மீள ஒப்படைக்கும் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்படும் 14 (2) பிரிவின் கீழான சான்றிதழினை கௌரவ அமைச்சர்

அவர்களின் அங்கீகாரத்திற்கென முன்வைத்தல் மற்றும் அதன் தீர்மானங்களுக்கிணங்க செயற்படுத்தல்.

- நகர அபிவிருத்தி அதிகார சபையின் நகர அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கான அமைச்சரவை விஞ்ஞாபனக் கண்காணிப்பு, அங்கீகாரத்திற்காக முன்வைத்தல் மற்றும் அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பில் உரிய பின்னூட்டல் செயற்பாட்டினை முன்னெடுத்தல்.
- நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நகரப் பிரதேசங்களென பிரகடனஞ் செய்தல் தொடர்பில் ஒருங்கிணைப்புச் செயற்பாட்டினை முன்னெடுத்தல்.
- பின்வரும் கருத்திட்டங்களின் அமைச்சரவைப் பத்திரங்கள் மற்றும் ஏனைய அங்கீகாரங்களுக்காக முன்வைக்கப்படும் கடிதங்களைக் கண்காணித்தல் மற்றும் உரிய திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் கௌரவ அமைச்சர் அவர்களின் அங்கீகாரத்திற்காக முன்வைத்தல்.
 - துறைமுக நகர கருத்திட்டம்.
 - மூலோபாய நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
 - பாரிய கொழும்பு தலைநகரினை அண்டிய நகர அபிவிருத்திக் கருத்திட்டம்.
 - திருகோணமலை மாவட்டம் தொடர்பில் பிரதான திட்டத்தினைத் தயாரித்தல்.
- மனிங் சந்தைக் கட்டிடத் தொகுதியின் மறுசீரமைப்புக் கருத்திட்டத்தில் விலைமனுக் கோருதல், விலைமனுக்களைத் திறத்தல், மதிப்பிடுதல், வழங்குதல் மற்றும் முன்னேற்ற மீளாய்வினை முன்னெடுத்தல்.
- வெள்ளப்பெருக்கினைக் கட்டுப்படுத்தல் மற்றும் நீர் முகாமைத்துவ நிலையத்தினை அமைக்கும் கருத்திட்டத்தில், விலைமனுக் கோருதல், விலைமனுக்களைத் திறத்தல், மதிப்பிடுதல், வழங்குதல் மற்றும் முன்னேற்ற மீளாய்வினை முன்னெடுத்தல்.

3.3.2 திட்டமிடல் மற்றும் கண்காணிப்புப் பிரிவு

i. பொறுப்பு

வருடாந்த ஒதுக்கீடுகளின் பிரகாரம், அமைச்சு, இணை நிறுவனங்கள், திணைக்களங்கள் மற்றும் கருத்திட்டங்களினூடாக இடம்பெறுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலான தகவல்களை உள்ளடக்கி அமைச்சின் வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தினைத் தயாரித்தல், உரிய செயற்பாட்டு நிறுவனங்களுக்கு அதனை முன்வைத்தல், அதன் வருடாந்த திட்டம் அமுற்படுத்தப்படும் முறைமை தொடர்பில் கண்காணித்து உரிய வழிகாட்டல்களை முன்னெடுத்தல் மற்றும் அதன் முன்னேற்றத்தினை உரிய பகுதியினருக்கு அறிக்கையிடுதல் இப்பிரிவின் பொறுப்பாகும்.

ii. பிரிவினூடாக நிறைவேற்றப்படும் பிரதான செயற்பாடுகள்.

அமைச்சுக்கான வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தினைத் தயாரித்தல், உரிய கண்காணிப்பு நிறுவனங்களுக்கு அவற்றினை முன்வைத்தல், வருடாந்த திட்டம் அமுற்படுத்தப்படும் முன்னேற்றத்தினைக் கண்காணித்தல், உரிய நிறுவனங்களுக்கு அது தொடர்பில் அறிக்கையிடுதல், அமைச்சின் இணை நிறுவனங்களின் திட்டங்கள், செயற்பாடுகள், முன்னேற்ற மீளாய்வுச் செயற்பாடுகளை ஒருங்கிணைப்புச் செய்தல், அமைச்சு மற்றும் இணை நிறுவனங்களினால் தேசிய கொள்முதல் திணைக்களத்திற்கு முன்வைக்கப்படும் கருத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் தேவையான ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்தல், வருடாந்த செயற்பாட்டு அறிக்கை மற்றும் பாதிட்டு விவாதம் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு முன்வைப்பதற்கு அமைச்சின் முன்னேற்ற அறிக்கையினைத் தயாரித்தல்.

iii. 2017.12.31 ஆந் திகதிய முன்னேற்றம்.

- 2017 ஆம் ஆண்டின் அமைச்சின் செயற்பாட்டுத் திட்டத்தினைத் தயாரித்தல் மற்றும் உரிய நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட காலவரையறையினுள் முன்வைத்தல்.

- பாதீட்டு விவாதம் - 2018 தொடர்பில் பாராளுமன்றத்திற்கு முன்வைப்பதற்கென “முன்னேற்ற அறிக்கை 2017” ஐ தயாரித்தல்.
- 2017 ஆம் ஆண்டில் நாடுபூராவும் அமுற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்ட பல்வேறான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சார்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையினூடாக முன்வைக்கப்பட்ட 48 கருத்திட்ட முன்மொழிவுகள், இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் முன்வைத்துள்ள 19 கருத்திட்ட முன்மொழிவுகளை தேசிய கொள்முதல் திணைக்களத்திற்கு முன்வைத்தல்.
- அமைச்சின் வருடாந்த திட்டத்தினை அமுற்படுத்துதல் தொடர்பில் முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்து ஜனாதிபதி செயலகம், தேசிய பாதீட்டுத் திணைக்களம், கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புத் திணைக்களம் மற்றும் உரிய ஏனைய நிறுவனங்களுக்கு முன்வைத்தல்.

3.3.3 காணிப் பிரிவு

i. பொறுப்பு

அமைச்சின் கீழுள்ள தேசிய பௌதிகத் திட்டமிடல் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் அமைச்சின் கீழ் அமுற்படுத்தப்படும் அபிவிருத்திக் கருத்திட்டங்களினூடாக இடம்பெற்று வரும் சகல பொது அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் அந்நிறுவனங்களின் தேவைப்பாட்டிற்கமைய, காணிச் சுவீகரிப்பு மற்றும் அரசு காணிகளை ஒப்படைத்தல் தொடர்பில் உதவுதல் மற்றும் அமைச்சின் சார்பில் நிறுவனங்களுக்கிடையே ஒருங்கிணைப்புச் செயற்பாட்டினை முன்னெடுத்தல்.

ii. காணிப் பிரிவினூடாக நிறைவேற்றப்படும் பிரதான செயற்பாடுகள்.

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தேசிய பௌதிகத் திட்டமிடல் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் அமைச்சின் கீழ் அமுற்படுத்தப்படும் அபிவிருத்திக் கருத்திட்டங்களினூடாக நிறைவேற்றப்படும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் காணிகளைச் சுவீகரித்தல், ஒப்படைத்தல், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் தொடர்பில் அமைச்சின் சார்பில் ஒருங்கிணைப்புப் பணி மற்றும் அதனுடன் தொடர்பான ஏனைய செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

iii. 2017.12.31 ஆந் திகதிய முன்னேற்றம்.

அமைச்சின் கீழுள்ள பின்வரும் நிறுவனங்கள் மற்றும் கருத்திட்டங்களின் மூலம் கிடைக்கப் பெறும் வேண்டுகோளுக்கமைய, பின்வரும் கருத்திட்டங்களுக்கான காணிகளைச் சுவீகரித்தல், ஒப்படைத்தல், காணிகளை கையகப்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் தொடர்பில் அமைச்சின் சார்பில் ஒருங்கிணைப்புப் பணி மற்றும் அதனுடன் தொடர்பான ஏனைய செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

- விமான நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
- திண்மக் கழிவு முகாமைத்துவக் கருத்திட்டம்
- நகர மறுமலர்ச்சிக் கருத்திட்டம்
- கொழும்பு தலைநகரினை அண்டிய நகர அபிவிருத்திக் கருத்திட்டம்.
- மூலோபாய நகர அபிவிருத்திக் கருத்திட்டம்.
- விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நகரக் கருத்திட்டம்
- சுகித்த புர கருத்திட்டம்.
- விழித்தெளச் செய்வோம் பொலன்னறுவையினை (பிபிதெமு பொலன்னறுவை)
- கம்பகா நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
- ஹம்பாந்தோட்டை பெரும்பாகம் கருத்திட்டம்
- கண்டி பெரும்பாகம் கருத்திட்டம்
- பேராதேனிய நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
- அனுராதபுரம் சமுதாய நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
- இரத்தினபுரி புதிய நகர அபிவிருத்திக் கருத்திட்டம்

3.3.4 நகரச் சுற்றுச்சூழல் முகாமைத்துவப் பிரிவு

தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினருக்கு ஒரு ஆரோக்கியமான நகர்ப்புறச் சூழலினை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கென 2017 ஆம் ஆண்டின் பூன் மாதத்தில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினூடாக நகரச் சுற்றுச்சூழல் முகாமைத்துவப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவினை நிறுவவதன் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு.

- நகர்ப்புற வாசிகள் மற்றும் நகருக்குள் நாள்தோறும் வருகையளிக்கும் தொகுதியினருக்கு ஒரு ஆரோக்கியமான நகர்ப்புறச் சுற்றுச் சூழலொன்றினை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகள் மற்றும் அக்கொள்கைகளை அமுற்படுத்துவதற்கான மூலோபாயங்கள் மற்றும் வீதிப் பரிந்துரைகளைத் தயாரித்தல்.
- மேல் மாகாண மற்றும் மாநகரத் திட்டத்திற்கு நிகராக தயாரிக்கப்பட்ட மூலோபாய சூழல்சார் மதிப்பீட்டில் இனங்காணப்பட்ட பரிந்துரைகளை அமுற்படுத்துவதை உறுதிப்படுத்துதல்.
- நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் இலக்கம் 11 க்கு (நிலைபேறான நகரங்கள் மற்றும் வாழ்விடத்தினை உருவாக்குதல்) உரிய செயற்பாடுகளை நிறைவேற்றுதல் தொடர்பில் ஒருங்கிணைப்பு மற்றும் வசதிகளை வழங்குதல்.
- மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினூடாக அமுற்படுத்தப்பட்டு வரும் கருத்திட்டங்கள். சுற்றுச்சூழலினைப் பாதுகாக்கும் வகையில் நிறைவேற்றும் பொருட்டு தேவையான ஆலோசனையினை வழங்குதல்.
- நகர்ப்புறச் சுற்றுச்சூழலினை பாதுகாப்பதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசி அமைச்சு போன்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பினை முன்னெடுத்தல்.

சுற்றுச்சூழல் முகாமைத்துவப் பிரிவினூடாக, இவ்வமைச்சு மற்றும் அதன் கீழ் அமுற்படுத்தப்பட்டு வரும் கருத்திட்டங்களை, சுற்றுப்புறச் சூழலினை பாதுகாத்து முன்னெடுத்தலினை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகள் நிறைவேற்றப்படும். பிரதானமான வகையில் துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டம், அறுவக்காலு மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவக் கருத்திட்டம் உட்பட ஏனைய பிரதான கருத்திட்டங்களினூடாக உருவாக்கக்கூடிய பாதகமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் குறைத்து அக்கருத்திட்டங்களை அமுற்படுத்துவதற்குத் தேவையான பின்னணியினை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறைமுக நகரக் கருத்திட்டம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சூழல்சார் முகாமைத்துவத் திட்டத்தினைச் சரியானவாறு அமுற்படுத்துதல் தொடர்பில் அடிக்கடி கண்காணிப்பு இடம்பெற்று வருகின்றது. மாநகரத் திட்டத்திற்கு நிகராகத் தயாரிக்கப்பட்டுள்ள மூலோபாய சூழல்சார் மதிப்பீட்டின் பரிந்துரைகளை அமுற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நிலைபேறான இலக்குகள் இலக்கம் 11 ற்கான நிலைபேறான நகரங்கள் தொடர்பிலான செயற்பாட்டுத் திட்டத்தின் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. ஈர நிலப் பாதுகாப்பு மற்றும் அதன் பாவனையினைப் பிரதானமாகக் கொண்டு அபிவிருத்தியுடன் ஈர நிலத்தினைப் பாதுகாப்பதற்காக மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

3.4 மாநகரத் திட்டமிடல் பிரிவு

3.4.1 பொறுப்பு

கொள்கைகளைத் தயாரித்தல், மூலோபாயங்களை அடையாளங் காணுதல், மாநகர ஆரம்பம் மற்றும் தொடர்பான கருத்திட்டங்களை அங்கீகரித்தல், அமுற்படுத்துதல் மற்றும் முன்னேற்ற மீளாய்வு.

3.4.2 பிரிவினாடாக நிறைவேற்றப்படும் பிரதான செயற்பாடுகள்.

- மேற்குப் பிராந்திய விமான நகர அபிவிருத்திக் கருத்திட்டம், மேற்குப் பிராந்திய நிர்வாக நகர அபிவிருத்திக் கருத்திட்டம், மேற்குப் பிராந்திய தொழில்நுட்ப நகர அபிவிருத்திக் கருத்திட்டம், மேற்குப் பிராந்திய கடல்சார் நகர அபிவிருத்திக் கருத்திட்டம், மேற்குப் பிராந்திய போக்குவரத்து அபிவிருத்திக் கருத்திட்டம், மேற்குப் பிராந்திய திட்டமிடல் கருத்திட்டம் மற்றும் கருத்திட்ட ஒருங்கிணைப்பு அலகினாடாக அமுற்படுத்தப்படும் கருத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல், கண்காணிப்பு மற்றும் மதிப்பிடுதல்.
- மாநகர ஆரம்பம், திட்டமிடல் தொடர்பிலான தொழில்வாண்மை நிபுணர்களை உள்ளடக்கி பல்வேறான நிறுவனங்கள், சமூக குழுக்களை விழிப்புணர்வூட்டுவதனாடாக அவர்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளுதல், அக்கருத்துக் கொள்கைகளைத் தயாரித்தல் மற்றும் கருத்திட்டங்களை அமுலாக்குவதற்குப் பயன்படுத்துதல்.
- மாநகர அபிவிருத்திக்கான கருத்திட்டங்களை அமுற்படுத்துவதற்குத் தேவையான முதலீடுகளை வழங்குவதை நோக்காகக் கொண்டு பல்வேறான சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தூதரகங்களுடன் ஒருங்கிணைப்பினை முன்னெடுத்தல்
- மாநகர கருத்திட்டங்களை அமுற்படுத்துவதை நோக்காகக் கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல் தொடர்பில் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.
- அமைச்சின் விடயப் பரப்பிற்கு உரித்தான பல்வேறான சர்வதேச தினக் கொண்டாட்டத்தினை நோக்காகக் கொண்ட வைபவம் (உதாரணம், உலக நகரங்களின் தினம்) மற்றும் அமைச்சின் கீழான ஏனைய உள்ளூர் வைபவம், அமைச்சின் ஏனைய பிரிவுகள் மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுடன் இணைந்து ஒருங்கிணைப்புச் செயற்பாட்டினை முன்னெடுத்தல்.
- கௌரவ அமைச்சரின் தலைமையுடன் அமைச்சில் வாரந்தோறும் நடாத்தப்படும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தினை ஒருங்கிணைத்தல்.
- இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய பௌதிகத் திட்டமிடல் திணைக்களத்துடன் தொடர்பான அபிவிருத்திச் செயற்பாட்டு கருத்திட்டங்கள், காணியுடன் தொடர்பான செயற்பாடுகளைக் கண்காணித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்.
- மாநகர கருத்திட்டங்கள், இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்துடன் தொடர்பான பொது முறைப்பாடுகள் தொடர்பில் செயற்படுதல்.
- மாநகர கருத்திட்டங்கள் தொடர்பில், இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்துடன் தொடர்பான அமைச்சரவைப் பத்திரங்களைத் தயாரித்தல் மற்றும் தேவையான அங்கீகாரங்களைப் பெற்றுக் கொள்ளுதல்.
- மாநகர கருத்திட்டங்களுடன் தொடர்பான பாராளுமன்ற வினாக்களுக்கு விடைகளைத் தயாரிப்பதை ஒருங்கிணைத்தல்.
- மாநகர கருத்திட்டங்களுடன் தொடர்பான செயற்குழு அமைப்பினை ஒருங்கிணைத்தல்.
- கருத்திட்ட மதிப்பீட்டுக் குழுவினை ஒருங்கிணைத்தல்.
- சிறு நகரங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென சுகித்த புரவர மற்றும் சிகிலெல் தகன நிகழ்ச்சித் திட்டங்களை அமுற்படுத்துதல்.
- கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பகா போன்ற மாவட்டங்களுடன் தொடர்பான பன்முகப்படுத்தப்பட்ட பாதிீட்டு நிகழ்ச்சித் திட்டம், தேசியக் கொள்கைகளை, பொருளாதார விவகார அமைச்சு மற்றும் உரிய மாவட்டச் செயலகங்களுடன் இணைந்து ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் கருத்திட்டங்களை அங்கீகரித்தல்.
- மாநகர கருத்திட்டங்களுடன் தொடர்பான செயற்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் அதன் முன்னேற்றத்தினை மீளாய்வு செய்தல்.

3.4.3 2017.12.31 ஆந் திகதிய முன்னேற்றம்

1. சர்வதேச ஒத்துழைப்பு, சந்தையினை அமைத்தல், ஊக்குவிப்பு மற்றும் முதலீட்டுப் பாதுகாப்பு.

மாநகர பிரதான திட்டத்தின் கீழ் அடையாளங் காணப்பட்டுள்ள கருத்திட்டங்களை அமுற்படுத்துவதற்குத் தேவையான முதலீடுகளைப் பாதுகாப்பதற்கு வெளிநாட்டுப் பயணங்கள் (Mission), கூட்டங்கள், கலந்துரையாடல்களை நடாத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப ஒத்துழைப்பினை மேம்படுத்துதல், தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு பங்குதாரர்களை இனங்காணுதல் மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை மேம்படுத்தும் நோக்கில் அரசுகளுக்கிடையே (G to G) அதேபோல அரச மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கிடையே (G to B) தொடர்புகளை வலுவூட்டுவதற்கு சாத்தியமான சில கூட்டு நாடுகள் பயணிப்பதற்கு அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இருதரப்பு/பலதரப்பு கலந்துரையாடல்கள், புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திடுதல், வர்த்தக மாநாடுகள் மற்றும் மாநகர செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் மேம்படுத்துவதும் இதற்குள் உள்ளடங்குகின்றன.

இரு தரப்புக் கலந்துரையாடல்கள், வேலைத்திட்டங்கள் மற்றும் பயணங்கள் - 2017

#	செயற்பாடு	காலப்பகுதி
1	இடம்பெறக்கூடிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் ஐரோப்பியக் குழு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்.	2017 யூன் 17 மற்றும் 2017 யூலை 31
2	இலங்கையில் இடம்பெறக்கூடிய முதலீட்டுச் வாய்ப்புக்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்டுவதற்கு பின்லாந்து தூதுவருடன் நடாத்தப்பட்ட இருதரப்புக் கலந்துரையாடல்கள்.	2017 பெப். 06
3	கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், SEIMENS சின் "சிறந்த மாநகரம் தொடர்பில் தொழில்நுட்ப தலையீடுகள் தொடர்பில் இறுதி வரைவினை" முன்வைத்தல்.	2017 மார்ச் 30
4	மேம்பாட்டுப் பிரிவுக்கான குறிப்பிட்ட தரவுகளை ஒன்றுதிரட்டும் ஆய்வுக்கு JICA ஆய்வுக் குழுவின் விஜயம்.	2017 ஏப்ரல் 05 தொடக்கம் 2017 மே 23
5	சுவிட்சர்லாந்து FOTUM கம்பனியின் பிரதிநிதிகளின் விஜயம் மற்றும் கழிவுகளிலிருந்து மின்சார உற்பத்தி தொடர்பில் பின்லாந்து வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்.	2017 ஏப்ரல் 28 தொடக்கம் 2017 யூன் 30
6	தொழில்நுட்ப நகரக் கருத்திட்டத்தின் வரைவினைத் திட்டமிடுவதற்கு பல்வேறான நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசு உத்தியோகத்தர்களின் கருத்துக்கள் மற்றும் அபிப்பிராயங்களை அறிவதற்கு கொரியாப் பிரதிநிதிகளின் இலங்கைக்கான விஜயம்.	2017 மே 19
7	தகவல்களைப் பரிமாறுதல் தொடர்பில் இலங்கைப் பிரதிநிதிக்குழு கொரியாவுக்கு விஜயம்	2017 யூலை 16 தொடக்கம் 22
8	சாத்தியமான முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பிலான கலந்துரையாடலொன்றுக்கு சுவிட்சர்லாந்து - இலங்கை தொழில் முனைவோர் சபையின் செயலாளர் நாயகத்தின் விஜயம்.	2017 மே 25
9	வர்த்தக சமூகத்தினைச் சந்தித்தல் தொடர்பில் அமைச்சின் பிரதிநிதிகள் டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்துக்கு மேற்கொண்ட விஜயம்.	2017 யூன் 06 தொடக்கம் 09
10	கொழும்பு - திருகோணமலை பொருளாதார பாதையின் செயற்பாடுகளுக்கு வசதிகளை வழங்குவதற்கு கொரியாவில் நடாத்தப்பட்ட முதலீட்டாளர்களின் உச்சிமாநாடு மற்றும் அறிவினைப் பரிமாறும் நிகழ்ச்சித் திட்டம்.	2017 யூன் 26 தொடக்கம் 30
11	கொள்கைசார் ஆலோசனைப் பத்திரங்களை பரிமாறுவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கிக் குழுவின் விஜயம்.	2017 யூலை 31 தொடக்கம் ஆகஸ்டு 31
12	இலங்கையில் இடம்பெறக்கூடிய முதலீட்டு வாய்ப்புக்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு ஜப்பான் MARUBENI கம்பனியின் பிரதிநிதிக்குழுவின் விஜயம்.	2017 ஒக்டோபர் 10

2. சிகிலெல் தகன கருத்திட்டம்.

ஆன்மீக வளர்ச்சியினூடாக, தனிநபர் மகிழ்ச்சியினை அதிகரிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சிகிலெல் தகன நிகழ்ச்சித் திட்டம், கொழும்பு, கம்பகா, களுத்துறை மாவட்டங்களில் அமுற்படுத்தப்பட்டுள்ளன. பெளத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் போன்ற சகல சமயங்களுக்கும் உரித்தான சமய இடங்களின் சூழலினைப் பாதுகாத்து உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டினை நோக்கமாகக் கொண்டு விரிவாக்கப்பட்ட இந்நிகழ்ச்சித் திட்டங்களின் கருத்திட்டங்களை அமுற்படுத்துதல் மாவட்டச் செயலகங்களினூடாக இடம்பெற்று வருகின்றது.

அமுற்படுத்தும் அதிகாரி	நிறைவு செய்யப்பட்ட கருத்திட்டங்களின் எண்ணிக்கை	கருத்திட்டங்களின் பெறுமதி (ரூ.மி.)
கொழும்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள்	38	54.15
களுத்துறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள்	5	7.09
கம்பகா மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள்	29	21.10
மொத்தம்	72	82.34

3. “சுகித்த புரவர” சிறு நகர அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் -அமைச்சின் தலையீடு.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்வைக்கப்பட்ட “சுகித்த புரவர” பிரதான நிகழ்ச்சித் திட்டத்திற்கு நிகராக மேல் மாகாணத்தின் பிரதான நகரங்கள் மற்றும் தொடர்பான சுற்றுப்புற நகரங்களின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பில் சிறு நகர அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது அல்ல என்பதால் பிரதேச செயலகங்களின் தலையீட்டுடன் இக்கருத்திட்டங்கள் அமுற்படுத்தப்படும்.

கருத்திட்டத்தின் நோக்கங்கள்

- நகரவாசிகளின் வசதியினை மேம்படுத்துதல்.
- நகரத்தினை, வாழ்வதற்கான ஒரு பொருத்தமான இடமாக மாற்றுதல்
- சகல சமூகங்களுக்கும் பயன்கள் கிடைக்கக்கூடியவாறு நகர மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளை மேம்படுத்துதல்.

“சுகித்த புரவர” சிறு நகர அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம். மாவட்டம்		பூர்த்தி செய்யப்பட்ட கருத்திட்டங்களின் எண்ணிக்கை	பெறுமதி (ரூ.மி.)
கொழும்பு	கட்டம் I	125	74.92
	கட்டம் II	78	35.42
களுத்துறை		45	23.26
கம்பகா	கட்டம் I	24	32.19
	கட்டம் III	83	35.85
மொத்தம்		355	201.64

4. கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பகா மாவட்டங்களில் பன்முகப்படுத்தப்பட்ட பாதிட்டு நிகழ்ச்சித் திட்டம் (DCB)

உரிய மாவட்டங்களின் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் மதங்களை வலுவூட்டுவதை உறுதிப்படுத்துவதற்கான இந்நிகழ்ச்சித் திட்டம் அமுற்படுத்தப்படுகின்றது. மேல் மாகாணத்தின் செயலாளர்களினால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் (தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர்த்து) கருத்திட்ட முன்மொழிவுகளைப் பரிந்துரை செய்து முன்வைக்கப்பட்டதன் பின்னர் அவற்றினை அங்கீகரித்தல் இவ்வமைச்சினூடாக இடம்பெறுகின்றது. 2017 ஆம் ஆண்டு தொடர்பில்

ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ரூபா 10 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பின்வரும் துறைகளின் கீழ் முன்மொழிவுகள் முன்வைக்கப்படுகின்றன.

- நகர பிரவேசிப்பு வழிகள் மற்றும் அப்பிரதேசங்களின் குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல்.
- ஆரம்ப/உயர்தர பாடசாலைகள் மற்றும் கிராம சுகாதார நிலையங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்.
- பதிவு செய்யப்பட்ட சங்கங்கள், முன்பள்ளிகள், சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அறநெறிப் பாடசாலைகள், மத, கலாசார அமைப்புகளுக்கு வசதிகள் மற்றும் உபகரணங்களை வழங்குதல்.
- சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிகழ்ச்சித் திட்டங்கள்.
- சிறிய நீர்ப்பாசன வசதிகளை அமைத்தல் மற்றும் புதுப்பித்தல், யுவதிகள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு விசேட வாழ்க்கைத் தொழிற் பயிற்சிகள் மற்றும் தொழில் வசதிகளை வழங்குதல்.

பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் - 2017

மாவட்டம்	கருத்திட்டங்களின் எண்ணிக்கை	கருத்திட்டப் பெறுமதி (ரூ.மி.)
கொழும்பு	1046	167.38
களுத்துறை	531	98.04
கம்பகா	704	165.87
மொத்தம்	2281	431.29

5. விழிப்புணர்வுகூட்டுதல் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்.

- நிலைபேறான இலங்கைக் கண்காட்சி தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய பௌதிகத் திட்டமிடல் திணைக்களத்துடன் இணைந்து கண்காட்சியொன்று ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டுள்ளது.
- மாநகர அபிவிருத்தித் திட்டத்தினை அமுற்படுத்துதல் தொடர்பில் வேலைத்திட்டமொன்று ஆகஸ்டு 29 ஆந் திகதி அமைச்சு மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் உத்தியோகத்தர்களின் பங்குகொள்ளலுடன் செத்சிறிபாய வளாகத்தில் நடாத்தப்பட்டுள்ளது.
- அமைச்சு மற்றும் மாநகர அபிவிருத்தி கருத்திட்ட உத்தியோகத்தர்களின் பங்குகொள்ளலுடன் திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டமொன்று, செப்ரெம்பர் 15,16 மற்றும் 17 போன்ற மூன்று தினங்கள் மாதுறுஓய சிறப்புப் படையணி பயிற்சி நிலையத்தில் நடாத்தப்பட்டுள்ளது.

6. முன்னேற்ற மீளாய்வு

- கௌரவ அமைச்சரின் தலைமையில் நடாத்தப்பட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்கள், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, அமைச்சு, அமைச்சின் கீழுள்ள சகல நிறுவனங்கள் மற்றும் கருத்திட்ட தலைவர்களின் கலந்துகொள்ளலுடன் நடாத்தப்பட்டுள்ளதுடன் அதன் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றம் தொடர்பில் பின்னூட்டல் செயற்பாடுகள் மாநகர பிரிவினாடாக இடம்பெற்று வருகின்றது.
- இதற்கு மேலதிகமாக மாநகர கருத்திட்டங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கு செயற்பாட்டுக் குழுவினை நியமித்தல் மற்றும் அச் செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பு மாநகர பிரிவினாடாக இடம்பெறுகின்றது.
- மேலும் 2017 ஆம் ஆண்டில் மேற்குப் பிராந்திய விமான நகர அபிவிருத்தி கருத்திட்டம், மேற்குப் பிராந்திய நிர்வாக நகர அபிவிருத்தி கருத்திட்டம், மேற்குப் பிராந்திய தொழில்நுட்ப நகர அபிவிருத்தி கருத்திட்டம், மேற்குப் பிராந்திய கடல்சார் நகர அபிவிருத்தி கருத்திட்டம், மேற்குப் பிராந்திய போக்குவரத்து அபிவிருத்தி கருத்திட்டம், மேற்குப் பிராந்திய திட்டமிடல் கருத்திட்டம் மற்றும் கருத்திட்ட ஒருங்கிணைப்பு அலகு போன்ற கருத்திட்டங்களுக்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகளை நடாத்தி, கருத்திட்ட பணிப்பாளர்கள் உட்பட

உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டதன் பின்னர் கருத்திட்ட அலுவலகங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3.5 தொழில்நுட்ப பிரிவு

3.5.1 பிரிவின் பொறுப்பு

அமைச்சரவைக் கொள்முதல் குழுக்களை ஒருங்கிணைத்தல் மற்றும் அதில் எடுக்கப்படும் தீர்மானங்களை, அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள், கருத்திட்டங்களினூடாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் அமைச்சின் தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கு உரிய பணிகளை சரியானவாறு முன்னெடுத்துச் செல்லுதல்.

3.5.2 பிரிவினூடாக நிறைவேற்றப்படும் பிரதான செயற்பாடுகள்.

- கொள்முதல் தொடர்பிலான குழுக்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- கொள்முதல் கூட்டங்களை ஒருங்கிணைத்தல்.
- கொள்முதல் தீர்மானங்களைத் தயாரித்தல் மற்றும் அவற்றினை உரிய நிறுவனங்களுக்கு முன்வைத்தல்.
- விலைமனுக்களை திறப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுத்தல்.
- கொள்முதல் அறிக்கைகளை மாதாந்தம் நாளதுவரைப்படுத்தி திறைசேரிக்கு முன்வைத்தல்.
- அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தினை மும்மொழியிலும் நாளதுவரைப்படுத்தல் மற்றும் தகவல் சட்டத்தின் பிரகாரம் தேவையான தகவல்களை இணையத் தளத்தில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- சகல நிறைவேற்று உத்தியோகத்தர்களுக்கும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரியொன்றினை வழங்குதல் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்.
- வலையமைப்பு வசதிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் உரிய ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- அமைச்சின் தகவல் தொழில்நுட்பம் தொடர்பில் வன்பொருள் மற்றும் மென்பொருள் பிரச்சினைகளைத் தீர்த்தல், அமைத்தல் மற்றும் பயன்பாட்டாளர்களினை விழிப்புணர்வூட்டுதல்.
- கணனித் திட்டம் தொடர்பில் பாதுகாப்பான கடவுச் சொற்களை வழங்குதல் மற்றும் கணனிப் பயன்பாட்டாளர்களின் கணக்குகளை முகாமை செய்தல்.
- அமைச்சின் தகவல் தொழில்நுட்ப கருவிகள் தொடர்பில் கொள்முதல் செயற்பாடுகளில் விபரக் குறிப்பினைத் தயாரித்தல் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக்களின் செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
- தகவல் தொழில்நுட்ப விடயத்திற்கான தகவல்களை, தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்தல்.
- "ஜனாதிபதிக்கு கூறவும்" என்ற நிகழ்ச்சித் திட்டத்திற்குத் தேவையான தொழில்நுட்ப உதவியினை வழங்குதல்.

3.5.3 2017.12.31 ஆந் திகதிய முன்னேற்றம்.

கருத்திட்ட கொள்முதல் செயற்பாடுகள் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டு ரெண்டர் வழங்கப்பட்டுள்ளது. அதன் பெறுமதி ரூபா. 32,973,637,009.70 ஆகும்.

லங்கா அரசு வலையமைப்பு கருத்திட்டம் "2.0" அமைச்சில் அமைப்பதற்கு ஆரம்ப நடவடிக்கையினை முன்னெடுத்தல்.

3.6 உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு

3.6.1 பொறுப்பு

நிறுவன நோக்கங்களை எட்டச் செய்வதற்கு நிதிப் பிரமாணம், தாபன விதிக்கோவை மற்றும் அடிக்கடி வெளியிடப்படும் பல்வேறான சுற்றுநிலைங்களுக்கமைய நிறுவனம் செயற்படுகின்றதா என்பதை ஆய்வு செய்தல்.

3.6.2 பிரிவினாடாக நிறைவேற்றப்படும் பிரதான செயற்பாடுகள்.

- வருடாந்த கணக்காய்வுத் திட்டத்தினைத் தயாரித்தல்.
- முகாமைத்துவ மற்றும் கணக்காய்வுக் குழுக்களைக் கூட்டுதல்
- அமைச்சின் வருடாந்த உள்ளகக் கணக்காய்வினை முன்னெடுத்தல்
- வெளிநாட்டு உதவியினை அடிப்படையாகக் கொண்ட கருத்திட்டங்களை கணக்காய்வு செய்தல்.
- மாநகர மற்றும் மேல் மாகாணத் திட்டத்தினை கணக்காய்வு செய்தல்.
- மாநகர மற்றும் மேல் மாகாணத் திட்டத்தின் கீழான கருத்திட்டங்களை கணக்காய்வு செய்தல்.
- நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயற்பாடுகளைக் கண்காணித்தல்
- காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளைக் கண்காணித்தல்.
- தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்காணித்தல்.
- விசேட புலனாய்வுகளை நடாத்துதல்.

3.6.3 2017 .12.31 ஆந் திகதிய முன்னேற்றம்.

3.6.2 இல் குறிப்பிடப்பட்ட பிரிவினாடாக நிறைவேற்றப்பட்ட பிரதான செயற்பாடுகளைப் பூர்த்தி செய்தல் தொடர்பில் உரிய ஆண்டின் கணக்காய்வுத் திட்டத்தின் பிரகாரம் கணக்காய்வுச் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

4. அமைச்சின் கீழுள்ள நியதிச்சட்ட நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள்

• தேசிய பௌதிகத் திட்டமிடல் திணைக்களம்

1946 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க நகர மற்றும் கிராமிய திட்டக் கட்டளைச் சட்டத்தினூடாக நிறுவப்பட்டுள்ள நகர மற்றும் கிராம திட்டத் திணைக்களம், 2000 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 9 ஆந் திகதி இலங்கை பாராளுமன்றத்தினூடாக ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்ட 2000 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க நகர மற்றும் கிராம திட்டச் (திருத்தம்) சட்டத்தின் கீழ், 2001 மே மாதம் 21 ஆந் திகதி தேசிய பௌதிகத் திட்டமிடல் திணைக்களம் என்ற பெயரில், மீளவும் பெயர் மாற்றத்துடன் ஸ்தாபிக்கப்பட்டது.

ஆன்மீக மற்றும் சமூகச் செயற்பாடுகள் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நோக்குடன், லோலுகஸ்வவ - அனுராதபுரம் புதிய நகரக் கருத்திட்டத்தின் சாத்தியவளக் கற்கை ஆய்வுச் செயற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதே போல புனித பூமி திட்ட முன்மொழிவினை செயற்படுத்துதல், கண்டி. களனி. கோட்டை, சேருவில் அருவிகாரை போன்ற புனித பூமி தொடர்பில் மேம்பாட்டுத் திட்டத்தினைத் தயாரித்து அவற்றினை முன்னெடுத்துச் செல்லுதல், மத ஸ்தலங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் கருத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முக்கிய செயற்திறன் குறிகாட்டிகள் (KPIs), அதன் செயற்பாடுகளின் சாதனையினை உறுதிப்படுத்துவதற்கென 2017 ஆம் ஆண்டில் தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

▪ நகர அபிவிருத்தி அதிகார சபை

1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்கப் பாராளுமன்றச் சட்டத்தினூடாக நகர அபிவிருத்தி அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் நகர விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் பிரகடனஞ் செய்யப்பட்ட பிரதேசங்களின் பொருளாதாரம், சமூகம் மற்றும் பௌதிக அபிவிருத்திச் செயற்பாட்டினை மேம்படுத்துதல் அதன் பிரதான கடமைப் பொறுப்பாகும்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினூடாக நகர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் கருத்திட்டங்கள் 56, பொதுப் பயன்பாடு மற்றும் சூழல்சார் அபிவிருத்தி கருத்திட்டங்கள் 43, போக்குவரத்துச் செயற்பாடுகளுக்கு வசதிகளை வழங்கும் கருத்திட்டங்கள் 26, புனித பூமி மேம்பாட்டு கருத்திட்டங்கள் 15, பொழுதுபோக்குசார் வசதிகளை வழங்கும் கருத்திட்டங்கள் 25 மற்றும் வசதிகளை மீளமைக்கும் கருத்திட்டங்கள் 4 என்றவாறு 2017 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் குறைந்த வசதிகளைக் கொண்ட குடிவாசிகளை மீளவும் புனர்வாழ்வளிப்பதற்கு 60000 வீட்டு அலகுகளை ஸ்தாபிக்கும் நோக்கில் நகர மறுவாழ்வுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இற்றை வரையில் 05 பிரதான கருத்திட்டங்களின் கீழ் 874 வீட்டு அலகுகள் மீளப்புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளன. அதேபோல 10,636 வீட்டு அலகுகளுடன் 16 கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 3 கருத்திட்டங்கள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன.

நகர அபிவிருத்தி அதிகார சபை, சமநிலை மதிப்பெண் அட்டையினை, முறையே நிதி முன்னோக்கு, வாடிக்கையாளர் முன்னோக்கு, முன்னேற்ற முன்னோக்கு, கற்றல் மற்றும் வளர்ச்சி முன்னோக்கு என்ற 4 முன்னோக்கின் கீழ் அதன் செயற்பாட்டினை அளவீடு செய்வதற்குப் பயன்படுத்தியுள்ளது. ஒரு முகாமைத்துவ வர்த்தகம், (Management Dashboard) குறிப்பிட்ட முன்னோக்கின் இலக்குத் தொகுதிக்கு எதிரான ஒவ்வொரு செயற்பாட்டின் பெறுபேற்றினை எடுத்துக்கொள்வதற்கு அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளதுடன் அது மாகாணங்களை உள்ளடக்கிய சகல பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் ஊழியர் மதிப்பீடானது, ஊழியர்களின் அறிவு, திறன்கள் மற்றும் உள்பாங்குகளை அளவீடு செய்வதற்கு

முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் நகர அபிவிருத்தி அதிகார சபை, ஒவ்வொரு நபர் வழிவகுக்கும் பாதையை உருவாக்குவதற்கு அது கவனஞ் செலுத்துகிறது.

▪ **இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம்.**

இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் என்பது 1976 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1982 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 2006 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தஞ் செய்யப்பட்ட, 1968 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க கொழும்பு மாவட்ட (சட்ட நிலப் பிரதேசங்கள்) காணி மீட்பு மற்றும் அபிவிருத்திச் சபைச் சட்டத்தின் கீழ் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கூட்டுத்தாபனச் சபையொன்றாகும்.

இதன் கீழ் வெராஸ் கங்கை கழிவு நீர் அகற்றுதல், சூழலினை மேம்படுத்தும் கருத்திட்டத்தினை அமுற்படுத்துதல், ஒலியமூல்ல நிரப்பு நிலைய கருத்திட்டம் மற்றும் திக்ஓட்ட வான் கதவுகளினை நிரமாணித்தல், கலுஓய பாத்திரத்தின் கழிவு நீர் அகற்றுதல், சுற்றுச் சூழலினை மேம்படுத்தும் கருத்திட்டத்துடன் தொடர்பான ஆரம்பக் கட்டத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்தல், ஈர நிலப் பாதுகாப்புத் திட்டத்தினை செயற்படுத்துதல், கால்வாய்கள் மற்றும் ஏரிகளைப் பராமரிக்கும் கருத்திட்டங்களை முன்னெடுப்பதனுடாக, கொழும்பு நகரத்தில் இடம்பெறும் வெள்ளப்பெருக்கினைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல கெரவலபிட்டிய கழிவு முகாமைத்துவ அலகினை ஆரம்பிப்பதனுடாக, கொழும்பு நகரில் ஒன்றுசேரும் திண்மக் கழிவுப் பிரச்சினைக்குத் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இராகம பிரதேசத்தின் நடுத்தர வருமான வீட்டுக் கருத்திட்டம் அதேபோல நாராகென்பிட்டிய சொகுசு வீடுகள் மேம்பாட்டுக் கருத்திட்டமொன்றினை அமைப்பதற்கும் தேவையான ஆரம்பத் திட்டமிடல் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

நிதி, செயல்முறை முன்னேற்றம், புத்தாக்கம்/வாடிக்கையாளர் திருப்தி, ஊழியர் வளர்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற நான்கு அடிப்படை வகைகளை அடிப்படையாகக் கொண்டும், சமநிலை மதிப்பெண் அட்டை அணுகுமுறை தொடர்பான முகாமைத்துவ வர்த்தக முன்னோக்கினை அடிப்படையாகக் கொண்டும் ஒட்டுமொத்த மாதாந்த பிரதேச முன்னேற்றத்தினை இனங்காண்பதற்கு இலங்கை காணி மீட்பு அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முக்கிய செயற்பாட்டு பகுதிகளுடன் KPIs சீரமைக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட செயற்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு ஆரம்ப நிலையிலிருந்து (PL 1) முகாமைத்துவ நிலை வரையான (MM 1-1) ஊழியர்கள் அதாவது சரியான வகையில் இக்கூறுகளை உரையாடும் ஊழியர்களுக்கென மூலோபாய வெகுமதித் திட்டம் அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2017 ஆம் ஆண்டில் 28 ஊழியர்களுக்கு வெகுமதியளிக்கப்பட்டுள்ளது.

இவ்வமைச்சின் அடிப்படைப் பொறுப்புக்களுள், ஒட்டுமொத்த இலங்கைக்குமான தேசிய பௌதிக திட்டமிடலினைத் தயாரித்தல், மூலோபாய மற்றும் பொது நகரத் திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் அமுற்படுத்துதல் உள்ளடக்கப்படும். அதே போல அடுத்துவரும் ஐந்து வருடங்களினுள் ஒட்டுமொத்த மேல் மாகாணத்திலும் முழுமையான அபிவிருத்தியொன்றினை ஏற்படுத்தும் நோக்கில் அதனை மாநகரமொன்றாக உருவாக்குவதற்கு அமைச்சு எதிர்பார்க்கின்றது.

5. அமைச்சினால் அமுற்படுத்தப்பட்ட அபிவிருத்திக் கருத்திட்டங்கள்

5.1 வெளிநாட்டு நிதியத்தின் கீழ் அமுற்படுத்தும் கருத்திட்டங்கள்.

▪ கொழும்பு தலைநகரினை அண்டிய நகர அபிவிருத்திக் கருத்திட்டம்.

கொழும்பு நீர் நிலைகளை அண்டிய வளமான பிரதேசத்தில் வெள்ளப்பெருக்குத் தாக்கங்களைக் குறைத்தல், தெரிவு செய்யப்பட்ட முதலீடுகளினூடாக பிரதேச மட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகள், சேவை புனர்வாழ்வு, மேம்படுத்துதல் மற்றும் முன்னெடுத்துச் செல்லுதல் தொடர்பில் கொழும்பு நகரினை அண்டி அமையப் பெற்ற உள்ளூராட்சி நிறுவனங்களின் இயலுமையினை வலுவூட்டுதல் போன்ற நோக்கங்களைத் தொலைநோக்காகக் கொண்டு அமுற்படுத்தப்படும் இக்கருத்திட்டத்திற்கு உலக வங்கியினூடாக கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன. கருத்திட்டத்தின் மொத்தச் செலவு அ. டொ. 223 மில்லியன் (மீளக் குடியமர்த்துதல், தீர்வையுடன் மற்றும் தீர்வையற்ற) என்பதுடன் கருத்திட்டக் காலவரையறை 2012 யூலை மாதம் 10 ஆந் திகதியிலிருந்து எதிர்வரும் ஐந்து வருடங்களாகும்.

கொழும்பு நீர் வழங்கல் வடிகாலமைப்பின் ஆற்றலினை மேம்படுத்துதல், சிறு வடிகால் திட்டங்களைப் புனருத்தாபனஞ் செய்தல், மேம்படுத்துதல், வெள்ளப்பெருக்கு, வடிகால் முகாமைத்துவச் சபை ஆற்றலினை அதிகரித்தல் மற்றும் பேரே ஏரியினை அண்டிய நேரியல் பூங்கா மற்றும் பத்தகான பூங்காவினை நிர்மாணித்தல் இதன் கீழ் இடம்பெறுகின்றது. இற்றை வரையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள கருத்திட்டங்கள் 14 ஆகும். அதேபோல நிர்மாணிக்கப்பட்டு வரும் கருத்திட்டங்கள் 9 ஆவதுடன், கொள்முதல் கட்டத்திலும் மற்றும் திட்டமிடல் கட்டத்திலுமுள்ள கருத்திட்டங்களின் எண்ணிக்கை முறையே 11 மற்றும் 02 ஆகும்.

▪ கொழும்பு தலைநகரினை அண்டிய பகுதிகளின் வெள்ளப்பெருக்கு பாதிப்பினைக் குறைக்கும் மற்றும் நகரச் சுற்றாடல் நம்பிக்கை நிதியம்.

அரசின் வேண்டுகோளுக்கு எதிரொலியாக சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் கொழும்பு தலைநகரினை அண்டிய பிரதேசத்தின் வெள்ளப்பெருக்குப் பாதிப்பினைக் குறைப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த உதவி நிதி வழங்கப்பட்டுள்ளது. கருத்திட்ட முகாமைத்துவ அலகு, இந்நிகழ்ச்சித் திட்டத்தினை செயற்படுத்துதல் மற்றும் தொடர்பான அடிப்படை நிறுவனமாகும். இதன் கீழ், ஈர நில முகாமைத்துவ மூலோபாயத்தினைத் தயாரித்தல், பாரிய கொழும்பு பிராந்தியத்தின் வெள்ளப்பெருக்கு அபாயம் தொடர்பில் மதிப்பீடொன்றினை முன்னெடுத்தல் அதேபோல உரிய உத்தியோகத்தர்களின் திறனினை மேம்படுத்துவதும் இடம்பெற்றுள்ளது.

▪ மூலோபாய நகர அபிவிருத்தி கருத்திட்டம் (கண்டி,காலி, யாழ்ப்பாணம், அனுராதபுரம்)

இந்நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திச் செயற்பாடுகளில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை அடையாளங்கண்டு, அவற்றினை அபிவிருத்தி செய்தல் இக்கருத்திட்டத்தின் அடிப்படை நோக்காகும். உலக வங்கி (WB), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் பிரெஞ்சு அபிவிருத்தி நிறுவனம் (AFD) போன்ற நிறுவனங்களின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன், இலங்கையின் மூலோபாய நகரினை மேம்படுத்துவதற்கென ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐந்து வருட (2014-2019) கருத்திட்டத்தின் கீழ், முதலாவதாக கவனஞ் செலுத்தப்பட்டிருப்பது, உகல மரபு நகரமாக பிரகடனஞ் செய்யப்பட்டுள்ள கண்டி மற்றும் காலி மூலோபாய நகர அபிவிருத்திக் கருத்திட்டம் தொடர்பிலாகும். அதன் பிரகாரம், கண்டி நகரின் போக்குவரத்து நெரிசலினை அகற்றுதல், தரத்தில் உயர்ந்த நகர பொது வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குதல் அதேபோல காலி நகரப் பிராந்தியத்தின் நீர் ஓட்டத்தினைக் குறைத்தல் மற்றும் நகர பொது வசதிகளை மேம்படுத்துதல் போன்ற செயற்பாடுகள் இக்கருத்திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

கண்டி மற்றும் காலி மூலோபாய நகரங்களுக்கு மேலதிகமாக 2016 ஆம் ஆண்டின் உலக வங்கி கடன் உதவிகளின் கீழ் அமுற்படுத்தப்பட்ட ஐந்து வருட கருத்திட்டமாக யாழ் நகரும், பிரெஞ்சு அபிவிருத்தி

நிறுவனத்தின் நிதி அனுசரணையின் கீழ் அனுராதபுர நகரும் மூலோபாய ரீதியாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய நகரமாக அடையாளங் காணப்பட்டுள்ளது.

▪ **பாரிய கொழும்பு நகரப் போக்குவரத்து வலையமைப்பினை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் நகர அபிவிருத்தி சாதனம்**

பாரிய கொழும்பு நகரப் போக்குவரத்து வலையமைப்பினை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் நகர அபிவிருத்திச் சாதனம் அல்லது வெளிப்புறச் சுற்றுலா அறிவேக வீதி கருத்திட்டம் (OCH), ஜப்பான சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) நிதி அனுசரணையுடன் அமுற்படுத்தப்படுகின்றது. 2007 மார்ச் மாதம் 28 ஆந் திகதி துறைமுக மற்றும் பெருந் தெருக்கள் அமைச்சு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத் தொடர்பிலான ஜப்பான் வங்கி (JBIC) க்கிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள கடன் உடன்படிக்கையினூடாக இக்கருத்திட்டத்திற்கு நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.

வெளிப்புறச் சுற்றுலா அறிவேக வீதி கருத்திட்டம், கொழும்பு நகரின்மீதும் மற்றும் அதற்கு வெளியே மிகவும் சன நெரிசலான சந்தடியான நகர வரையறைகளுக்கு வெளியே அபிவிருத்தியினை விரிவாக்குதல் மற்றும் அதன் போக்குவரத்து நெரிசலினைக் குறைக்கும் நோக்குடன் அமுற்படுத்தப்படும் முதன்மையான வீதி கருத்திட்டமொன்றாகும். இதன் கீழ் பிரதானமாக கொட்டாவ, கடுவல மற்றும் கடவத்த (3K) போன்ற நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

வலுவான, நிலைபேறான பொருளாதார மேம்பாட்டிற்கென, நேரம், எரிபொருள் மற்றும் வாகனப் பராமரிப்புச் செலவு போன்ற பெறுமதிமிக்க வள விரயத்தினைக் குறைப்பதனூடாக, பயணிகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்காக உயர்தரத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் இக்கருத்திட்டத்தினூடாக இடம்பெற்று வருவதுடன், அதன் அடிப்படை எதிர்பார்ப்பாவது, போக்குவரத்து நெரிசல், பிரயாணத்திற்கென செலவாகும் நேரம் மற்றும் போக்குவரத்துப் பேரழிவுகளைக் குறைத்தல், தனியார் போக்குவரத்து வசதிகளைப் பாவிப்பதை ஊக்கப்படுத்தாது, பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பாவிப்பதை ஊக்கப்படுத்துவதாகும். இதன் கீழ், கொட்டாவ - மாலம்பே வீதி நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அதே போல இலங்கையின் முதலாவது பலநோக்கு போக்குவரத்து நிலையமாக மாடும்புர பலநோக்கு போக்குவரத்து நிலையத்தின் நிர்மாணப் பணிகள் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளன.

▪ **கனமற்ற புகையிரதப் போக்குவரத்துத் திட்டக் கருத்திட்டம்**

மேற்குப் பிராந்திய மாநகரத் திட்டத்தினூடாக வெளிக்கொணரப்பட்ட புதிய பாணியில் பொதுப் போக்குவரத்துத் திட்டமொன்றினை அறிமுகஞ் செய்து கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வினை வழங்கும் நோக்கில் இக்கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் அரசின் ஒத்துழைப்புடன் ரூபா. 225000 மில்லியன் செலவில் 2017 -2026 காலவரையறையினுள் அமுற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ள இக்கருத்திட்டத்தின் சாத்தியவளக் கற்கை ஆய்வுச் செயற்பாடுகள் 2017 ஆம் ஆண்டில் இடம்பெற்றுள்ளது.

5.2 உள்ளூர் நிதியத்தின் கீழ் அமுற்படுத்தப்படும் கருத்திட்டங்கள்.

▪ **மேற்குப் பிராந்திய போக்குவரத்து அபிவிருத்தி கருத்திட்டம்.**

மேற்குப் பிராந்திய மாநகர பிரதான திட்டத்தினூடாக அடையாளங் காணப்பட்டுள்ள கருத்திட்டங்களை அமுற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இக்கருத்திட்டம், இலங்கையர்களுக்கு மிகவும் விளைத்திறனான, வினைத்திறனான சமூகப் பொருளாதார சூழலொன்றினை உருவாக்குவதற்கென போக்குவரத்துத் துறை தொடர்பில் இனங்காணப்பட்ட பல கருத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதன் கீழ், கொழும்பு மாவட்டத்தில் 75 கிலோமீற்றரினை உள்ளடக்கி 7 பிரதான வீதிகளில் அதிவேக கனமற்ற புகையிரதப்

போக்குவரத்துத் திட்டமொன்றினை அமைப்பதற்குத் தேவையான ஆரம்பக் கட்டச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பு, கொட்டுவ, கடவத்த, பண்டாரகம மற்றும் பத்தரமுல்ல போன்ற பிரதேசங்களில் பலநோக்குப் போக்குவரத்து நிலையங்களை ஆரம்பிப்பதற்குத் தேவையான ஆரம்பச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலினைக் குறைப்பதற்கு மாற்று வதியொன்றாக பொல்துவ - கொஸ்வத்த பக்க வீதியினை மேம்படுத்துதல், பேருந்து முன்னுரிமை சாலையோரக் கருத்திட்டத்தின் கீழ் 6 முன்னுரிமையான சாலையோரக் கருத்திட்டங்களை அமுற்படுத்துதல், நெகிழ்வான அலுவலக நேரத்தினை அறிமுகஞ் செய்தல், உள்ளக நீர் நிலைகளுடனான பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான ஆரம்ப பணிகளை ஆரம்பித்தல் போன்றன இடம்பெற்றுள்ளன.

▪ தலைநகர் கொழும்புக்கு அருகில் திண்மக் கழிவு முகாமைத்துவக் கருத்திட்டம்.

தலைநகர் கொழும்புக்கு அருகில் நாளொன்றுக்கு திண்மக் கழிவு (MSW) 1,200 மெட்ரிக் தொன் வரை ஒன்று சேர்வதாகவும், ஆனால் அவற்றினை பாதுகாப்பாக அகற்றுவதற்கு முறைசார் பொறிமுறையொன்று இன்மையினால் இப்பிரச்சினை ஒரு நெருக்கடியாகியுள்ளது. ஆதலால் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பிலான அமைச்சரவை குழுவினால், இந்நெருக்கடிக்கான தீர்வினைத் தேடும் பொறுப்பு இவ்வமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், பாரிய கொழும்பு பிராந்தியத்தில் ஒன்று சேரும் திண்மக் கழிவு தொடர்பில் சிநேகபூர்வமான சூழல், பொருளாதார சாத்தியக்கூறு மற்றும் முறைசார் திட்டமொன்றுடன் கருத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இக் கருத்திட்டத்தின் கீழ் பாரிய கொழும்பு பிராந்தியத்தில் ஒன்றுசேரும் நகர திண்மக் கழிவினை, அறுவக்காளு பிரதேசத்தில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்ட கழிவு குப்பை மேட்டுக்கு ஏற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதே போல கொழும்பு நகரினை சுத்தமான நகரமொன்றாக உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிக்கசல புரவர நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 3R எண்ணக்கருவின் பிரகாரம், கழிவினை ஒன்றுதிரட்டும் நிலையங்களை, பாடசாலை மட்டம் மற்றும் வீடமைப்புத் தொடர் மட்டத்தில் அமைத்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட வீடமைப்புத் தொடர்களில் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பயிற்சியொன்றினை வழங்கி, அவர்கள், உரிய வீடமைப்புத் தொடர்களில் திண்மக் கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்களின் பொறுப்பு உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

▪ மேற்குப் பிராந்திய தொழில்நுட்ப நகர அபிவிருத்தி கருத்திட்டம்.

மேற்குப் பிராந்திய மாநகர பிரதான திட்டத்திற்கமைய, கோமாகம, அத்துறுகிரிய, மாலம்பே மற்றும் கடுவல போன்ற பிரதேசங்களை தொழில்நுட்ப பிராந்தியமாக அடையாளங்கண்டு அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்பிரதேசம், விசேடமாக அபிவிருத்திப் பிராந்தியங்கள் நான்கினை உள்ளடக்கியுள்ளன. சர்வதேச மட்டத்தில் புதிய உற்பத்தி நிலையமொன்றினை உருவாக்குவதற்கென மனித மூலதனத்தினை ஒதுக்குதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அடையாளங் காணப்பட்ட விசேட பிராந்தியங்கள் தொடர்பில் முதலீட்டாளர்களை ஈர்த்துக் கொள்வதற்கும் இக்கருத்திட்டத்தினூடாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இதன் கீழ் கொரிய ஆலோசனைக் குழுவினால் பாரிய திட்டம், உட்கட்டமைப்பு வசதிகள் திட்டம் மற்றும் முன்மொழியப்பட்ட நிலப் பயன்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், பாரிய திட்டம், கருத்திட்ட செயற்பாட்டுக் குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல இப்பிராந்தியத்தின் 05 வீதி அபிவிருத்தி கருத்திட்டங்கள் தொடர்பிலான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை விஞ்ஞானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்ட நிலங்கள் அடையாளங் காணப்பட்டு கையகப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

▪ மேற்குப் பிராந்திய விமான நகர அபிவிருத்திக் கருத்திட்டம்.

கட்டுநாயக்க விமான நகரம், உலகளாவிய வர்த்தகர்களைச் சந்திக்கும் மற்றும் அறிவினைப் பரிமாறிக் கொள்ளும் சர்வதேச ரீதியில் முக்கியமான விமான நகரம் மற்றும் வணிக இலக்காக மாற்றும் தொலைநோக்கினை நோக்காகக் கொண்டு வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துதல், பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுதல், எதிர்கால அபிவிருத்திக்கான சமூக இணக்கம் மற்றும் சூழல் மேம்பாடு போன்ற நோக்கங்களைக் கொண்டு மாநகர ஆரம்பத் திட்டத்தின் கீழ், முதன்மையான கருத்திட்டங்களாக இனங்காணப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை விரிவுபடுத்துதல், விமான நிலைய வர்த்தக நகரம், விமான மைய நிலையம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் நகர அணுகல், மேம்பாடு மற்றும் நுண் தொழிற்சாலை பூங்காக்கள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நகரத்தினை மேம்படுத்துதல் இக்கருத்திட்டத்தின் பிரதான வளர்ச்சி ஊக்கியாகும். இதனுள் சுற்றுலா மற்றும் வர்த்தக பூங்கா, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை அடைதல் மற்றும் கட்டுநாயக்க 18 வது மைல் போஸ்ட்டில் பலநோக்கு போக்குவரத்து நிலையங்கள், கட்டானின் விமான நிலையம் கருத்திட்ட நகரம் - கட்டான மற்றும் தகொன்னவில் விமானத் துறை மேம்பாடு போன்றன முதன்மையான அபிவிருத்தி கருத்திட்டங்களாக இனங்காணப்பட்டுள்ளன.

▪ **மேற்குப் பிராந்திய கடல்சார் நகர அபிவிருத்தி கருத்திட்டம்**

இக்கருத்திட்டம், மேற்குப் பிராந்திய மாநகர திட்டத்தினூடாக இனங்காணப்பட்ட விமான கடல்சார் நகர வர்த்தக மையம் என்ற தொனிப்பொருளின் கீழ் அமுற்படுத்தப்படுவதுடன், இதனுடான பல்நோக்குப் பணி கடல்சார் பிராந்தியமொன்றாக மேம்படுவதுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன் கீழ், ப்ளூமெண்ட் பிரதேசத்தின் வசதிகளை மேம்படுத்தல், சுங்க விசாரணை வசதிகள் கருத்திட்டம், கொள்ளுபிட்டியிலிருந்து தெகிவளை வரை பொழுதுபோக்குசார் கடற்கரையோரம் அதேபோல வெலிசர பிரதேசத்தில் வசதி மேம்பாட்டு பூங்காவொன்றினை நிர்மாணிப்பதற்குத் தேவையான ஆரம்பப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

▪ **மேற்குப் பிராந்திய நிர்வாக நகர அபிவிருத்தி கருத்திட்டம்**

அரசின் சகல பிரதான நிர்வாகம்சார் செயற்பாடுகள் தொடர்பில் வசதிகளை வழங்கும் ஸ்ரீ ஜயவரதனபுர நிர்வாக நகரம், அரச அலுவலகங்களுக்கு போதிய இடவசதிகள் மற்றும் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக்கும் தொலைநோக்கினைக் கொண்டு மேற்குப் பிராந்திய மாநகரத் திட்டத்திற்கு அமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கருத்திட்டத்தின் கீழ் பலமாடி கலப்பு அபிவிருத்தி கருத்திட்டங்கள் இரண்டு தொடர்பில் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன. அதேபோல பிரதான கட்டிடத்தினை தொடர்புபடுத்தி நிர்மாணிக்கப்பட்ட மேலான பாதசாரி பாலங்கள், செத்சிறிபாய மூன்றாவது கட்டம், பிரேரிக்கப்பட்ட பாராளுமன்றச் செயற்பாட்டு இடம், நிர்வாக நகரம், சூரிய மின்சக்தி திட்ட அபிவிருத்தி போன்ற கருத்திட்டங்களுக்குத் தேவையான ஆரம்பப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

▪ **துறைமுக நகர அபிவிருத்தி கருத்திட்டம்**

இக்கருத்திட்டம் வரையறுக்கப்பட்ட CHEC துறைமுக நகர (பிரத்தியேக) கம்பனியினூடாக நேரடி வெளிநாட்டு முதலீட்டின் கீழ் இடம்பெறும் கருத்திட்டமொன்றாகும். இதன் கீழ் 446.61 ஹெக்டயர் நிலத்தினுள் மேம்பாட்டிற்காக நிலத்தினைப் பெற்றுக்கொள்ளுவதற்கு கடற்கரைப் பிரதேசத்தின் 269 ஹெக்டயரினை மீட்டல், கரையோர உடைப்பு நீர், இறங்குதுறை, களப்பு, கால்வாய், செயற்கை கடற்கரை மற்றும் ஏனைய கடற்கரைப் பாதுகாப்பு கட்டமைப்பினை நிர்மாணித்தல் இடம்பெற்று வருகின்றது.

▪ **திருகோணமலை மாவட்டம் தொடர்பில் பிரதான திட்டமொன்றினைத் தயாரித்தல்.**

2017-2018 காலவரையறையினுள் ரூபா. 193.3 மில்லியன் செலவில் சிங்கப்பூர் Surbana Jurong கம்பனியினால் திருகோணமலை மாவட்டம் தொடர்பிலான பிரதான திட்டமொன்றினைத் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதன் கீழ் பிரதான அபிவிருத்திப் பிராந்தியங்கள் 10 அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் எண்ணக்கருசார் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. உப்பு வெளி, தம்பலாகமம், கிண்ணியா, மூதூர்,

கந்தளாய், நிலாவெளி, புல்மோட்டை, மொரவெவ, சேருவில் மற்றும் திருகோணமலை நகரம் இதற்குள் உள்ளடக்கப்படும்.

▪ **மேற்குப் பிராந்திய மாநகர பிரதான திட்டக் கருத்திட்டம்.**

2015 ஏப்ரல் மாதம் 23 ஆந் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய, கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட மேற்குப் பிராந்திய மாநகர திட்டக் கருத்திட்டம் பின்னர் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை தலையீடுகள் மூன்றின் கீழ் மாநகர அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினை வெற்றிகரமாக்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

- நகரமயமாக்கலினூடாக உருவாகும் பொருளாதாச் சிக்கனங்களினூடாக ஏற்படும் பயன் மற்றும் அதிகாரத்தினை தேசிய பொருளாதாரத்திற்குக் கொண்டு சென்று அது தொடர்பில் ஏற்பாடுகளைச் செய்தல்.
- “முறையற்ற நகரமயமாக்கல்” மூலம் நகர பௌதிக உட்கட்டமைப்பு வசதிகள், நகர சேவை வசதிகள் மற்றும் சூழலுக்கு மிரட்டல் விடுத்துள்ள அழுத்தங்களைத் துரத்துதல்.
- உட்கட்டமைப்பு வசதிகளை வடிவமைப்பதற்குத் தேவையான ஆளுக்கூரிய மூலதனச் செலவினைக் குறைத்தல்.

அமைச்சின் நிறுவனக் கட்டமைப்பு

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு

